



திரும்புவே
நாசபுரகள்

Sons of Satan



வெள்ளூர் 42
வீவா பதிப்பக

පිසාසීන් ප්‍රත්තිරාර්කණ

SRIJAYALAKSHMI BOOK DEPOT
248, GALLE ROAD
WELLAWATTE,
COLOMBO-6.
PHONE, 84996



Sons of Satan.

நெஞ்சு பொறுக்குதிலையே!

நெஞ்சு பொறுக்குதிலையே—இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சியஞ்சிச் சாவார்—இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்—இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சது மூகட்டில் என்பார்—மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.
மந்திர வாதி என்பார்—சொன்ன
மாத்திரத்தி லேமனக் விலியிடப்பார்;
யந்திர சூனி யங்கள்—இன்னும்
எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!

— பார்த்

வெளியீடு இல: 42:

பிசாசீன் புத்திரர்கள்.

Sons of Satan

(பேய், பிசாச பற்றிய ஆராய்ச்சி நூல்)

— ஆசிரியர் —
ஸமத்துப் பூராட்டம்.



— பதிப்பகம் —
ஜீவா பதிப்பகம்
பிரதான பாதை, தேற்றுத்தீவு
கனுவாஞ்சிகுடி (கி.மா.)
[இலங்கை]

ம் பதிப்பு

பிரதிகள் 1000

தொகைகள் 1972

நம்துப் பூராடார — 13.12.1928.

170

365

எடுத்து

10382

கட்டுதல்

மறுமட்டம்

கட்டுதல்

விலை ரூ 1.90

16911

— அச்சிட்டது —

மனேகராச அச்சகம்

பிரதான பாதை, தேற்றுத்தீவு
கனுவாஞ்சிகுடி (கி.மா.)

[இலங்கை]



தந்பியகத்தாருரை

பேரன்புடையீர்,

தங்களின் பேராதாவால் நாங்கள் வெளியிடம் 42வது நூலிது. இதற்கும் தங்களின் ஆதாவுடன்டு என்ற நம்பிக்கையில் 43வது நூலை வெளியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறோம்.

இது ஒரு உண்மைக்கதை; இதற்குரிய ஒரு சில கதாபாத்திரங்கள் இன்னும் உயிரோடிருப்பதால் அவர்களைச் சந்தீக்கிறுக்காது கற்பணபோல் எழுதப்பட்டுள்ளது. முற்றுக மட்டக்களப்புத் தமிழில் எழுதப்பட்டுள்ளபடியால் கற்போர் இடருறவுண்ணம் சொல்லகாதி ஒன்று பின்னிகீணப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பேய், பிசாசு, ஆவி பற்றிய மனோத்துவ, சமூகவியல் ஆராய்ச்சி நூலான இதைத் தங்கள் கரங்களில் விட்டுவிடைபெறுகிறேன்.

இவ்வண்ணம்

தேற்றுத்திவு நா.சா.கதிர்காமத்தம்பி

8.1.72



காண்க்கை.

பத்தாம் வயதில் பள்ளியிலே
 பாடம் சொல்லித்தந்த ஆசான்
 முத்தாய்ப் பேய் பிசாவில்லை என்றே
 முற்று வைத்தார் அதன்பின்னர்
 மத்தாய் சுழன்றேன் உண்மைகாண
 மறுத்தே பேய் பிசாசென்பதெல்லாம்
 சித்தப்பிரமை ஆக்குமவைகள்
 சிலதும் உண்மையல்லவென்று



உண்மை உணர அன்றே வழி வசுத்த



திரு. V. இராமநாதன் ஆசிரியர்
 (கலைஞர்)
 அவர்கட்டு.

நினைவாக . . .



இப்பதிப்பக்கத்தை 1960 இல் ஆரம்பித்து
41 நூல்களை வெளியிட்டு, 42 வது
நூலான இதற்கு பதிப்பக்கத்தாருரை
எழுதி, நூல் முடியுந்தறுவாயில்
இறைவன்டியினை 27-3-72 இல்
எய்திய உரிமையாளர்

திரு. N. S. கந்தகாமத்தும்பி

அவர்கட்டு.

..... ಕರಾಕೆರ್ಹೆ ದ್ವಿ



ತು ಶ್ರೀಯಂತ್ರ ಉತ್ತಿ ೧೯೭೨ ಇಂದು ಕಪಪತ್ರಿಪತ್ರಿ
ನು ಇ ಹಿತ್ತಿನಲ್ಲಿ ಗಳಿಕಣಾಗು ಈ
ಇಂದು ಕಪಪತ್ರಿಪತ್ರಿ ತಂತ್ರ ತಿಳಿ ಇಂದು
ಉತ್ತಿಯಾಗಿ ಅಂತ್ಯಾಖಣ್ಯ ಜಾಗು ವಿಧೂತ
ತಿಳಿ ೧೨-೪-೧೯ ಮೌಲಿಕಾಂಶಕ್ರಾಂತಿ
ರಿಷಾಯವಾಗಿ ಯಾರ್ಥಿಕ ಯಾರ್ಥಿಕ

ರಿಷಾಯವಾಗಿ ಯಾರ್ಥಿಕ .೨.೬ .೫

ತು ಪ್ರಕಾರಾಗು

என்னுரை.



மட்டக்களப்புமாந்திரிகத்தில் பெயர்பெற்ற இடம். மட்டக்களப்பார் மந்திரவாதிகள். பேய் ஓட்டும் மந்திரம் மட்டுமல்ல, பாயோட்டும் மந்திரங்கூட அவர்களுக்குத் தெரியும். இதுதான் மட்டக்களப்பு வாழ்ஷக்களைப்பற்றி மலையகத்தமிழரும், வடபாற்றமிழரும் கொண்டுள்ள அபிப்பிராயமாகும்.

நான் உத்தியோக காரணமாக இலங்கையில் பல்வேறு இடங்களில் சீவித்தபோது அங்கு வாழ் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொள்ளாதார் யாவரும் இவ்வபிப்பிராயத்தை என்னிடம் தெரிவித்தது மாத்திரமல்ல, தங்களின்பிரச்சினைகளையும், பீணிகளையும் தீர்க்க மாந்திரிகர்களின் உதவியை நாட என்னுதவியைத் தேடியதுண்டு.

மட்டக்களப்புத் தமிழரின் வாழ்க்கைகழறக்கும் சேரநாட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஒரு தொடர்பு உண்டு. இதன் பேரூக இம்மாந்திரிக்கலையும் இங்கு நிலைத்துள்ளதில் விபப்பின்று. சேர நாட்டு மக்களின் சார்பினர்தாம் இவர்கள்

என்பதை கண்ண விவழிபாடு, மணவிழாமுறைகள், குலதெய்வ வழிபாடுமுறைகள் என்பன எடுத்து அத்தாட்சி செய்கின்றன.

மாந்திரிகம் எனும் ஷந்திரவித்தை, செய்வினை எனப்படும் துனியம், கண்கட்டி வித்தை எனப்படும் மெஸ்மரிசவசிய முறைகளைன்பன ஒரேகுரும் பத்தைச் சேர்ந்த பலகலைகளாகம். 64 கலைகளுள் இவையுமிடம் பெறுகின்றன. இக்கலைகள் அக்காலத்தில் மனித நன்மைக்காக, மனுக குலத்தின் நல நுக்காகவுண்டாக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டன. இதனுற்பலனடைந் தோர் பல்லாயிரக்கணக்கானாரே. மன மனிழ்வுற் ஞேர் அதேகர் தம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொண்டோர் இன்னும் அநேகர்.

ஆனால், இன்றே நிலைவேற்றுகவள்ளது. மனிதர்களிடையே இயல்பாக உள்ள பெலவீனமான பயத்தைத் தூண்டி அதன் பேரூக உடலில் பலவீனத்தையாக்கி வாழ்க்கையைப் பாழிடப்பதற்காகப் பயன்பட்டு வருகிறது. மாந்திரிகமென்பது நாறுவீதம் மனவியல் எனப்படும் உளச்சார்புக் கலையாகும். தொட்டிற்பருவத்தே ஏற்படுத்தப்படும் பயமும், பின்னர் பாட்டிமாரால் கூறப்படும் பேய்க்கடைகளும், யாவரினதும் உள்ளத்தில் ஒரு பீதியையேற்படுத்தி அசைக்கமுடியாத நம்பிக்கையை நும் கீறலை உண்டாக்கி விடுகிறது. இரவுவேளை இருஞும், அடிக்கடி ஏற்படும் தனிமையும், பண்படாத உள்ளத்திலெழும் கனவுகளும் இந்தநம்பிக்

கைக்கு உறுதிகூட்டுகின்றன. இதனால் பிறழ்வு பட்ட உள்ளத்தில் தக்க சூழ்நிலையுடன் வருஞ் பய முட்டும் நிகழ்ச்சிகள்புகும் தருணம் பார்த்து இந் நம்பிக்கை திடம் பெற்று அவ்வள்ளத்துக்குரியவ ணியாட்சி கொள்கிறது. இவ்வாட்சிக்குட்பட்ட உள்ளம் பல பிதிகளைவடைதலால் உடலின் ஓரத் தோட்டம் பாதிக்கப்படுகிறது. நாம்பு மண்டலம் பெலயினமடைகிறது. இதன் பேருகத் தூக்கியின் மை, மயக்கம், பசியின்மை, உள்ளரச்சியின்மையன் பன ஏற்படுகின்றன. இதன் விளைவுகளைப் பேய் பிசாசின் மேலேற்றித் தம்மைத்தாமே பலச் மாய்த் துக்கொள்கின்றனர். இந்த மனோதத்துவத்தையு ணார்ந்த மாந்திரிகர்கள் இப்படிப்பட்டவர்களை எமாற்றுவதன் மூலம் தமது வாழ்க்கைக்குரியஒரு தொழிலாக இம்மாந்திரிக வித்தையை ஆக்கிக் கொள்கின்றனர்.

இத்தகைய இரு மந்தீரவாதிகளின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடம் விசவைத்தியம், வைத்தியம், கட்டுவைத்தியம் கீற்பதற்காக இளமையிலே என் பெற்றேர் என்னை ஒப்படைத் திருந்தனர். இடையிடையே அவர்கள் இம்மாந்திர வித்தைபற்றியும் எனக்குக்கூறிவந்தனர். ஆனால் இளமையிலேயே எனக்கு ‘பேய்பிசாசென்பதெல்லாம் பொய்’ என்றெருஞு நம்பிக்கை இருந்துவந்தது. இதனடிப்படையில் எந்தச் செயலையும் உண் னிப்பாக அவதானித்துவரலானேன். இப்படிச்சந் தேவங்கள் தோன்றும் போதெல்லாமிது பற்றிப்

பிறகு சொல்வோமென்பரே தவிர சந்தேகந்தீர்த் திலர். பிறகு எனது உயர்கல்வி நிமித்தமெனது கிராமத்தை விட்டுகள்றமையால் அவ்விருவகுட னுந்தொடர்பற்றிருந்தேன். ஈற்றில் அவர்களது வயோதிப காலத்தில் மீண்டுமவர்களுடன் கலந் துரையாடவும், உரையாடவும் சந்தர்ப்பங்கிடைத் தது.

அப்போது அவர்கள் தால் வாழ்க்கைச் சரிதத் தைச் சுருக்கமாகக் கூறினார்கள். அதன் மூலம் பேய்பிசாசு, மந்திரம் என்பவற்றின்தத்துவங்களை உய்த்துணர்ய்படி ஏவினர். இவற்றை அப்போதப் போது ஒறித்து வந்தேன். இவற்றையெல்லாம் தொகுத்து இரு நூலாக வெளியிடவிரும்பினேன் அதன் மூலம் தொகுதியாக பிசாசின் புத்திரர்கள் என்ற நூலாக இதனை வெளியிடுகிறேன். இந்நூலில் கூறப்பட்டுள்ளவை மாந்திரிகத்தின் ஆரம்பக் கொள்கைகளையும், தத்துவங்களையும் எடுத்துக் கூறுவனவாகும். பின்னால் வெளிவரவிருக்கும் ‘பேயா பிசாசா?’ என்றநூல் மாந்திரிகத்தின்சீக்கலான தத்துவங்களையும், கொள்கைகளையும்கூறுவனவாகும்.

முற்றுவினை எனும் இதன் இறுதி அதிகாரத்தில், இந்நூலில் எடுத்துக்கொண்ட பிசாசு, பேய் உண்டா? என்னும் பிரச்சினைக்கு விடையாக ஆய்வுக் கட்டுரை ஒன்றினை இணைத்து உள்ளேன்.

பேயைப் பற்றிய நம்பிக்கை ஆழமாகப்
 பதிந்துள்ள இந்தச் சமுதாயத்தில் இந்நால்
 ஒரு பரிகாசப் பொருளாகவோ அல்லது பரிசோ
 தனைப் பொருளாகவோ கொள்ளப்படலாம். அதற்
 காக இந்த நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளை
 ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனெனில் முட
 நம்பிக்கை எனும் கெட்டியான உருக்குக்
 கட்டியை உருக்கித் தள்ளக் கூடிய உண்ணத்தை
 இது உண்டாக்காவிட்டாலும், உடைத்துத்
 துண்டுகளாக்கக் கூடிய வல்லமையான கருத்து
 கள் நிறைந்துள்ளது இந்நால்; பேய்ப்பிசாசு உண்
 மையா என்பதை ஆராயத் தக்க உணர்வை ஏற்
 படுத்தாவிட்டாலும் ஆராயவேண்டும் என்ற
 விருப்பத்தையாவது ஏற்படுத்துமென்ற நம்பிக்
 கையுடனே இந்த நூலை உங்கள் முன் சமர்ப்பிக்
 கின்றேன்.

இவ்வள்ளும்

ஈழத்துப் பூராடூர்

பதிப்புரிமை பதிப்பகத்தாரரே சாரும்.

பதவிளக்கம்

பதகு	பக்கம்	விளக்கம்
எழுவான்களர்	1	கிழக்குக் கணர்
குடில்கள்	2	குடிசைகள்
நட்டுவேலி	2	மறைப்புக்கால இப்படும் வேலி.
உட்டூட்டுவிதானை	3	வயல் நிர்வாக அதிகாரி
குடிக்கண்டவர்	3	கிராமத்தின் தலைவர்
ஆலாத்தி	5	ஆராத்தி
குமர்	9	கண்ணி
சம்மாடு	9	பொருட்களைத் தூக்கத் தலையில் வைக்கும் சிலைஷனை
மச்சாள்	10	மைத்துனி
பராக்கு	13	ஒரு பொருளுக்குப் பதில் வேறேன்றைக் கொடுத்தல்
கோசு	15	நுளம்பு
செஞ்சு	18	செஞ்சு
கணரச்சல்	19	தொந்தரவு
கட்டாடு	19	பூஷனி
இடவள்	19	துணைவன்
அஞ்சானியல்	20	பயம்
என்ர	20	என்னுடைய
துண்ணுரூறு	21	திருந்திரு
எடுபிடியாள்	21	துணைவன்
உண்ணி	22	உந்தி
அரைக்கணரவாசி	25	அரைப்பங்கு
சாய்மனைக்கட்டில்	28	சாய்மானக்கட்டில்
ஒரே பாடாய்	28	ஒரேயடியாக
சாக்கைவத்து	28	கொன்று
கெடுமதியான	29	கேடான்

காவாலி.	
கடப்பளித்தனம்	29
எண்ட	30
சாணக் குறி	30
	கேடித்தனம்
	என்னுடைய
	விறந்தவுடனே பரிசும்
	போடல்
தன்ர	30
செய்யிஞும்	30
வந்திருக்காய்	30
செய்யல்ல	31
சாட்டில	31
ஏலும்	32
மையோரி	34
முதுசுங்	34
வல்லுகம்	35
இறைசால்	35
உடான் எணக்கு	36
விசளம்	36
பொட்டணி	36
சும்மா	36
படலடி	40
கிட்டிடி	41
வட்டா	45
வட்டக்களரி	45
சப்புந்துப்பு	46
ஒழித்த	47
ராசிவாசி	49
பட்டறை	49
கருக்கள்	49
அவணம்	49
கற்பன்றுமல்	50
போடியார்	51
தங்கல்	51
	தன்னுடைய
	செய்கிரும்
	வந்திருக்கிரும்
	செய்யவில்லை
	காரணத்தில்
	இயலும்
	மரவள்ளி
	பூர்விகச் சொத்து
	காஸ்பை
	முக்கால் ரூபா நாணயம்
	அளவு கடந்த புழு
	பனிவிடை
	பொதி
	வெறுமனே
	தலைவாயில்
	கிட்டிய
	வெற்றிலைத்தட்டு
	வளைத்திருந்து பேசதல்
	இலேசான
	பாடசாலைக்குப் போகாது
	ஒழித்திருந்த
	யோகமான
	நெற்களஞ்சியம்
	மாலை
	முப்பது மரக்கால் நெல்
	கொண்ட அளவு
	கற்பன்புக்லாலிழழத்தபை
	பண்ணைக்காரன்
	தங்கும் இடம்

அடங்கு பொருள் நிறை

நெஞ்க பொறுக்குதிலையே	—முகப்புப் பின் தான்
புத்தக முச்சு	ஆரம்பம்
பதிப்பு வரலாறு	i
பதிப்பகத்தாருரை	ii
காணிக்கை	iii
நினைவு	iv
எண்ணுபார்	v
பதவிளாக்கம்	x
அடங்கு பொருள் நிறை	xii

நூல்

1. சூழ்வினை	(பால காண்டம்)	1
2. சூழல்வினை	(ஆரண்ய காண்டம்)	8
3. ஆழந்வினை	(ஆரோக்கிய காண்டம்)	17
4. அழல்வினை	(மந்திரக் காண்டம்)	24
5. செய்வினை	(தந்திரக் காண்டம்)	35
6. செயப்பாட்டுவினை	(விவேகக் காண்டம்)	48
7. எச்சவினை	(துவாம்பரக் காண்டம்)	53
8. முற்றுவினை	(வெளிப்படுத்தற் காண்டம்)	57
9. அட்டைப்பட விளாக்கம்	(முடிவுத்தாள் முதல்)	
10. முகமண் உரைகள்:	(முடிவுத்தாள்)	



“1910.” கிழக்கு இலங்கையின் தடுப்பகுதியில் பரந்து சிடக்கும் மட்டக்களப்பு வாவியின்; கிழக்குக் கரையான எழுவான் கரையில் இருக்கும், ஒரு கிராமம். இவைதான் இந்தச் சமூக உள்ளியல் ஆராய்ச்சிக் குறையின் காலமும் களனுமாம்.

அப்போதைய பாதைகள் எல்லாம் கற்பாதைகள் அல்ல. மட்டக்களப்பின் தென், வடபழுதிகளை இனைத்திருக்கும் கல்லடிப்பாலுக் போடப்படவில்லை. ஆற்காறுக் கடக்கச் சிறுவள்ளுக்கள், பிரயாணம் கால் நடை. ஆங்காங்கு தங்கிச் செல்ல அம்பலங்கள். அவற்றினருகில் சுமை தாங்கிகள். மனற்பாதையின் இருமருங்கும் நிழல் தரு மரங்களான உம்மி, நிழல் வாகை, எலும்புருக்கி, குதிரை வாவி போன்ற மரங்களின் அணிகள். ஆங்கில ஏகா தியத்தியத்தின் காவலர்களான உத்தியோகஸ் தர்கள் கடவுமக்காக வந்து போகும் போது, தங்கி நிற்க சேரிக்கியூட் வங்களாக்கள் எனப் படும் விடுதிகள் ஆங்காங்கு குதிரை களைக்குந் தாங் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தன.

கையில் மணி கட்டிய கோலுடனும்,
தோளில் தபால் பையுடனும் துள்ளியோடும்
தபாற்காரன். பொருட்களை ஏற்றிப்பறிக்கும்
ஒரே சாதனமான மாட்டுக் கரத்தைகளின்
பவளி. பகலில் உன்ன வெப்பத்துக்களுக்கு இர
வில் பிரயாணஞ்ச செய்யும் பண்டு. அவ்விரவு
வேளையில் இருளைக் கிழிக்கும் தேங்காய் எண்
ணையில் எரியும், நாலு பக்கமும் கண்ணைடி
பேரட்ட வண்டில் லாம் பின் ஓளி. அத்துடன்
போட்டி போடும் வண்டில் அச்சக்களின் கிறீச்
கிறீச் என்ற ஓலி. மாட்டின் கழுத்தில் கட்டப்
பட்ட சதங்கைகளின் இசை. இவற்றேடு இனை
ந்து சென்றும் வண்டிக்காரர்களின் இனிய கவிக்
கோவை.

இந்தச் சூழலிலே கோட்டை எண்ப்படும்
புனியந்திலிலிருந்து தெற்கே, கிழக்கில் வங்காள
விரிகுடாக் கடலும், மேற்கில் மட்டக்களப்பு
வாவியும் எல்லையாகப் பரந்து கிடந்த தென்
பகுதியில்தான் அந்தக் கிராமம் இருந்தது. அந்
தக்கிராமத்தில்தான் விஞ்ஞானிகளையும் தினர
அடிக்கும் தீராக பிரச்சினையான “பேய், பில்லி
குனியம்” என்னும் நம்பிக்கைகளை நாம் இன்று
துருவி ஆராயக்கூடிய சந்தர்ப்பத்தை ஆக்கித்
தந்த இருவர் (தாநாயகர்கள்) வாழ்ந்து வந்
தார்கள்.

அக்கிராமத்தில் அங்குமிங்குமாக சில
குடிகள் சிதறிக் கிடந்தன. வெள்ளையிடத்த
சுவர்களுடனும் தென்னங்கிடுகினால் கட்டப்
பட்ட தட்டுவேலியுடனும், நாட்டோடினால்
வேயப்பட்ட கரையுடனும், அதிகாரத்தின்

அறிகுறியாகச், செல்வத்தின் செழிப்பாக, நிமிர்ந்து நின்றன முன்றே முன்று கண்வீடுகள். ஒன்று அக்கிராமத்தில் முன்னான் பொவில் தலைமை என்னும் கிராம விதானையின் வீடு. மற்றது அப்போது அப்பதவியை வகித்த கிராம விதானையின் வீடு. அடுத்ததோவட்டைவிதானையின் வீடு. வட்டைவிதானதான் அவ்லூர்க் கடுக்கண்டவரும் கூட. அவர் அக்கிராமத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னின்று; சபை நடத்துவது தொடக்கம் சச்சரவு கணாத் தீர்த்து வைக்கும் பொறுப்புவரை சாதுரியமாகவும், அதிகாரத்துடனும் நடத்தி ஊரின் பாம்பரை வழக்கத்தைக் காப்பவர்.

குடிநீர்வசதிக்காக ஒவ்வொரு வீட்டில் முற்றத்திலும் ஒவ்வொரு கிணறு அமைக்கப் பட்டிருந்தது. அக்கிணறுகளின் அமைப்பு மிக நுட்பமானவை. 5 அடிநீளமும், 2½ அடி விட்டமும் கொண்டதாக ஒரே மரத்தில் உங்கலத்தடிப்பில் துளைக்கப்பட்ட கொட்டுக்களால் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மண்ணின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அடிக்கொட்டைத் தலைக் கொட்டு என்று அழைப்பர். இது நிலத்துள் “கிணறு இறக்கல்” என்று ஆழப்பதிப்பர். தண்ணீர் மொள்ளுதற்கு மரத்திலான பட்டைகள், பட்டைகள் துலாக்கோவில் நடுவில் குஞ்சொட்டி, அச்சுலக்கை என்பவற்றுக் கிணக்கப்பட்டு துலாந்துடன் கட்டப்பட்ட பதிக்கையில் இணக்கப்பட்டிருக்கும் துலாந்தின் சமநிலைக்காக அதன் அடியில் கூழு கட்டப்பட்டிருக்கும். இவ்வாறு. கிணற்றினருகில் வாழும், கழுகும் நெருங்கி வளர்ந்து நிழலோச்சி, சூளிக்கொடுக்கும்.

வீடுகளின் மூன்றலில் வயிரவன் பந்தல் என்று அழைக்கப்படும் வணக்க மேடை ஒன்று கம்பு தடியாக இடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தீபமிட்டு, மலர் காத்தி மாலையானதுக் கணக்கு அதில் ஒரு சூலம் இருக்கும். ஏகுடந்தோறும் ஒவ்வொத்தயான பேச்சியம்மானுக்கோ அல்லது மாரியங்மானுக்கோ பொஞ்சகலிட்டுப் பூசைசெய்யும் போது இவ்வைரவ சுவாமி பந்தலில் உரோட்டி, கரும்பு பழமாதியன் படைத்து காவியம்பாடி வணங்குவர்.

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தான் மாண்பர்கள் கல்வி கற்பது வழக்கம். சமூஹ உபாத்தியானார் என்பவர் மாணவர்களுக்குத் தன்னிட்டுத் திண்ணையில் பாடங்குகட்டுவார். அரிச்சுவடியில் ஆரம்பித்து, ஆதிக்குடியுடன் மன்னஞ்செய்யும் படலம் தொடருகி, அங்மாண பாடி புராணங்களுக்குப்பயன் (பொருள்) கூறுவதுடன் அவரின் கண்ணித்திட்டம் முடியும்.

“ஆவிலைமேல் மாயன் அரியதுயில்கொண்டது
போல்
கோவி முலையருந்து கொண்டான் துயில்
பூதகி மேல்”

என்று ஒரு மாணவன் இன்னிசையுடன் பாடி ஓடிக்க, மறு மாணவன்:

அப்படியரக, யுகப் பிரளய கரிலத்திலே இப்பரந்த பூதகத்தைத் தனது உதரந்திலே அடக்கி பாற்கடல் நடுவில் ஆவிலைமேல் துயின்ற கணவன் பரமாத்மா போல, கம்சனுடைய ஏவுதலான்

நச்சுப்பால் கொடுத்து கிருஷ்ண பரமாத்மாவைக் கொல்ல வந்த பூதகியின் இரு தணங்களி லும் பாலுண்டு, அதற்கு மேலாக இரத்தத்தையும் உறிஞ்சியின், இறந்து சிடந்த அவளின் பரந்த மார்பிலே அழகு தவழும் குழந்தைப் பருவத்துடன் கண்ணன் துயின்று கொண்டிருந்தார் என்று அதன் பொருளை விரிவுபட இசையுடன் உரைப்பான். இதுவே பயன்கூறுதலெனப்படும்.

இத்தகைய கல்வி வளம் செறிந்த அத்தின்ஜைப்பள்ளிக் கூடத்தில் நம் கதாநாயகர்கள் கர்று வந்தனர். பெற்றருடைய கமச்செய்கையில் ஏனைய பிள்ளைகள் ஒத்தாரை புரிவது போல் இவ்விருவரும் உதவிபுரிந்தார்கள் எனக் கூறமுடியாதிருந்தது. காலையில் பெற்றுவின் கட்டாயத்தின் பேரில் பயிர் பச்சைகளுக்கு நீரிறைத்த பின்னர் தின்ஜைப்பள்ளிக் கூடத்திற்குப் போவார்கள். தொழிலில் ஊக்கமில்லாவிட லுங்கல்வியில் கண்ணுயிருந்தபடியால் ஆசிரியரீடும் நந்தபெயர் வாங்கியது மாத்திரமால்ல, கிராமத்தில் நடக்கும் சமயச் சடங்குகளில் அம்மாளை, காவியம் பாடுவதிலும் முக்கியபங்கெடுத்ததால் ஊரவர்கள் ஆலாத்தி சுழற்றி கண்ணுருக்கும்குமளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தனர்.

தின்ஜைப் பன்னிக்கூடத்தில் கல்வி கற்று முடிந்து மதியபோசனமருந்திய பின்னர் இவ்விரு தொழர்களும்¹ அயலிஸ் உள்ள காடுகளில் ஆலைவது வழக்கம், பழங்களைப் பறித்துண்ணல் கிழங்கு பிடுக்கிசுட்டு அருந்துதல், பறவைகளைக் கல்லாலெறித்து கொண்டு நெருப்பில் வத்கிச்

சாப்பிடல், இன்ரீ குடித்தல் என்ன காடு வில் அலையுக்கோரது இவர்கள் நிசமுத்தும் காரி யங்களாகும். இடை இடையே வாழைக்குலை திருடல் வெற்றிகூத் தோட்டத்தின் அருகில் உள்ள வள்ளிக்கிழங்கு களவரடல் என்பனவற் றறத் தவருது நிகழ்த்துவதில் இவர்கள் இருவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

இலை திருடியவன் குலை திருடுவதுபோல வயது செல்லச் செல்ல திருடும் பரப்பு கிராமத் தின் உட்புறமுஞ் சென்றது. களவு போன பொருட்களுக்குடமையானானார் ஏதோ பசித்த வன் திருடுகிருஞ் என்றளவில் பாராமுகமாயிருந்தனர். இந்தச்சந்தரப்பம் மேலும்மேலும் அவர்களைத் திருட்டுத் தொழிலில் திசை காட்டிற்று.

இப்போது நமது கதாநாயகர்களுக்கு வயது பதினெட்டு ஆகிவிட்டது. ஒருவர் கறுப்பு நிறம், கட்டான மேனி, கன்னத்துக் குடுமி. காதில் மின்னிடும் காதணி. இடுப்பில் நாவற்பழ நிறத்திலான் எட்டுமுழச்சாய வேட்டியை உடுத்து அதன் ஒரு தொங்கலை எழுத்துச்சால்வையாகக் கழுத்தைச்சுற்றிப் போட்டுக்கொள்வார். மற்றவர் நிறத்தில் மாத்தீரம் சிவலை. ஏனைய அங்கவைமைப்பிலும், நடையுடைபாவனையிலும் எவ்விதீ வித்தியாசமுமில்லாது இருந்தார்.

கோழி கூவும்போது இவர்களுடைய தினசரி வாழ்வு ஆரம்பமாகும். வெற்றிலைத் தோட்டந்திற்கு நீசிறைத்து முடிந்தவுடன் காலை ஆகாரம் ஓமணியளவில் கிடைக்கும். அதன் பின்னர் திண்ணைப் பள்ளிக்கூடநிகழ்ச்சி. அடுத்தமதி ய

உணவு. அதன் பின் ஒன்று சேர்ந்த இருவரும் பிரிவது அடுத்த நாள் அதிகாலையில்தான். அதற்கிணியில் உணவுத் திறுட்டு. அதை உண்ணுமகிழல். உண்டபின் உறக்கம். கோழிகூவும் போது எழுந்து வெற்றிலைத்தோட்டம் நோக்கி ஒடல். இவ்வாறு அடுத்தநாள் காலை ஆரம் பமாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கற்கும் பாடங்கள், மதிய போசனத்தின் பின்னர் அவர்களாகத் தேடிக்கொள்ளும் உணவில் வித்தியாசங்களே தவிர ஏனைய நிகழ்ச்சிகளிலெவ்விதமான மாறுதல்களுமின்றி வாழ்ந்து வந்தனர்.

வழக்கம் போலோறு நாள். பின்னேரம் இரு மணியளவில் இருவரும் உணவாகஞ்செய்யும் வழியில் அவ்வூர் கிராமத்தலைவரின் காட்டுவளவில் ஒரு பலாப்பழும் அவர்களின் திறுட்டுக்கு இலக்காகியது. காட்டோரத்தில் அதை அவர்கள் சுவைத்த பின் சுவையாகக் கைத்ததுக்கொண்டிருந்த பேரது தான் அவர்களை ஊரை விட்டே விரட்டிவிட்ட அந்தச்சிறுநிகழ்ச்சி; ஆதி தொட்டு, மனுக்குலத்தோடு ஒட்டிப் புற்று நேரம் போல் அரித்துவரும் பேய்பிளாக பற்றிய அறியாமையை அகற்றும் ஒரு உண்மைக்கைத்தையுருவாக்கிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதென்றால், அந்த நிகழ்ச்சிதான் என்ன?

பகுவக் கோளாறு பக்குவமற்ற மனதில் பரப்பு பெறுவது இயல்பு. பாலுணர்ச்சியாகப் பகுவக்கோளாறு பரிணமிக்கும்போது ஏற்படும் பாதக நிலைகளை ஆராய்ந்தறிந்த உளவியல்பு நிபுணர்கள் அது ஒரு எரிமலை என்று வர்ணித்துள்ளார்கள். எனவேதான் ஒழுக்கநிலைக்குள் மனி

தனை அடக்க எடுத்துக் கொள்ளுங் முயற்சிகள் யாவும் பலனற்றுப் போகின்றன. சமயப் பிறழ்வுகளும் மனிதப் பண்பாடுகளும் ஏற்படுகின்றன, ஆனால் இப்பறு வத்தில் ஏற்றவாறு பருவக் கோளாறுகளைப் பயன் படுத்துவதால் மனித நன்மைக்கான எத்தனையோ காரியங்களைப் பெறலாம். பெற்றூர்க்கு அடங்கிவாழ்ந்தாலும் பாலுணர்ச்சியால் உந்தப் படும் பருவம் ஒரு போவியான புற வாழ்க்கையையே பிரதிஷ்விக்கிறது. எனவேதான் சீசுமுகத்தினரும் பெற்றூரும் இப்பருவத்தினரிட மிருந்து பெலமான நடத்தையை எதிர்பார்த்துத் தோல்வியடைகிறார்கள்.

இவ்வாறு தோல்விகண்ட கோடிக்கணக்கான பெற்றூர்களைப் போலத்தான் நமது குதா நாயகர்களின் பெற்றூர்களும் மனம் நொந்து போகக் கூடியதான். அந்த நிகழ்ச்சி நடந்தது வீட்டிலும் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும். நற்பெயர் பெற்ற குதா நாயகர்களின் உள்ளத்தில் உந்திய பாலுணர்ச்சிக்குரிய பருவ எரிமலையை திண்ணைப்பள்ளி ஆசிரியரோ பெற்றூரோ மட்டிட்டுக் கொள்ளக் கூடியதாக அவர்களின் போனி உருவப் பொய்த்தோற்றம் திரையிட்டிருந்தது. அத் திரை கூட மிகவும் மெல்லியதாகவிருந்தபடியால் விரைவிலே கிழிப்பட வேண்டிய காலம் நெருங்கிற்று. அதுவும் அவர்களுக்கே புரியாதவாறு திடீரென ஏற்படலாயிற்று.

(பாலகாண்டம்)

அடுப்பு எரிப்பதற்கான விறகுகளைக் கிரா மத்தினை அடுத்துள்ள சிறு காட்டில், பின்னேரங்களில் சென்று போறுக்கி ஏருவது அக் கிராமப் பெண்களின் தலையாய் கடமையாகுப். பெரும்பாலும் விவாகமாகாத நுமர்களுக்கு, பக்குவப்படாத இளைக்களுக்கு இவ்விறகு வேட்டைக்கு மறியபோசனம் முடிந்தவுடன்; கையில் ஒரு கத்தியும் விறகை தலையில் வைத்துக்கொள்ள கும்மாடாக உபடியாகிச்க ஒரு சிலையையும் எடுத்துக்கொண்டு வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு காடு நோக்கி அணி வசூத்துச் செல்வது வழக்கம். அவர்களின் உடலை மறைக்கும் கடினமான சோமன் சிலை உருவத்தையும் வயதையும் உண்மைக்குதிகமாக இன்னும் கூட்டிக் காட்டும். கொண்ணடையில் கொண்ணடை குத்தியும் சையில் வெள்ளியால் செய்த பூட்டுக் காப்பும், காவில் கரரீன ஏன்ப்படும் வெள்ளியாலான காண்ணியும் கழுத்தில் பொண்ணட்டியலும் அழகுக்கு அணிசெய்ய நேற்றி நிறைய விழுதியும் அணிந்து செல்லும், அக்காலக் கண்ணியர் தம அழகைக் கரந்திருந்து பார்க்கவோ மன்மதன் உருவிலியானுண் என்றுதான் கூறத் தோன்றுகிறது.

அங்கு இக் கன்னிமைகளுக்குத் தலைவரம் தாங்கி விற்கு சேகரிக்க வழக்கம் போல அக்கிராமத்தின் அதிகாரியான பொலிஸ் தலைவராக நாரரின் தங்கை இரண்டாவது. நம் கதாநாயகன் “கறுவலின்”, முறைப்பிபண் அவன், இடைக் கிடை அவனை ஆங்குமான்குமா கண்டதே தலைபேசிக் காத்தத்தில்லை. ஆந்த நிலையில் அவனின் மனதில் ஒரு மூலையில் அவனின் நினைவு நாகபாம் பென தாங்கிக்கிடந்தது.

நாவல் மர நிழலில் பலாப்பமுத்தைத் தச்சனைத்துக் கொண்டிருந்த கறுவலின் கண்களில், பெண்கள் ஒருங்கிணி மீன் ஒருவராகக் காட்டில் நுழைத்தும் அவர்களுக்கு முன்னால் தன் முறைப் பேண் வாங்வதும் தெஸ்பட்டது. அதனைக் கண்ட அவனுக்கு ஏற்பட்ட மனதிலையை ஒரு பெரு மூச்ச எடுத்துக் காட்டிற்று. இருவாழ்ம மர நிழலின் கீழ் சுற்றுத் தூங்க ஆரம் பித்தனர். ஆனால் நம் கதாநாயகனுக்கு கண்மூடவோ கருத்தை கடக்கவோ முடியவில்லை. சற்று நேரத்தில் பக்கத்திலிருந்த புதிலில் விற கொடிக்கும் சப்தம் கேட்டது’ எனுந்து ஒதுநப்பாசையட்டு பார்த்தான். என்ன அதிசயம்! அங்கே தனித்து நின்று தன் மௌசாள் விற்கு பொறுக்கிக் கொண்டு நின்றான். பக்கத்தில் ஒரு வரும் இல்லை என்பதை நிதானித்துக் கொண்ட அவன் உடம்பில் ஒருதுள்ளிவு. அதனை அடுத்து ஒரு வித வெறி,

அவனுக்கு இவனை நன்கு தெரியும். நெஞ்சு கொள்ளாத ஆசை. ஆனால் காலம் வரும் வரை

யும் கட்டின்டிருக்கும் கடமை அவளின் முன்
 வால் தலை போட்ட தருணங்கள் அநேகம். ஏன்
 சில நாட்களுக்கு முன்பு கடத் தான் வீட்டில்
 தனித்திருக்கும் போது ஒழுங்கையால் போன
 போது பதுங்கிப் போன அவனைக் கண்
 பெருக்குவதிருந்ததும் இக் கடமையுணர்ச்சியாற்
 தான். ஆயினும் முரட்டித் தனமையுள்ள சறு
 வாலுக்குப் பெறுக்க முடியவில்லை. குழந்தை
 பணி செய்து கொண்டிருந்த சுகானுப நிலை
 என்பதை தூண்டி, மாயிச ஜிச்சை கொண்ட புளி
 போல ஒரே பாய்ச்சல். உறுதியான பிடி. விச
 வத்தை உணர்ந்து கொண்ட அவள் ஆரம்பத்தில்
 அதிர்ந்து போனாலும் தன்னுடன் வந்த பெட்ட
 கைகள் யாரும் பார்த்து விடப் போகிறார்
 களோ என்ற பயத்தால் சற்று வெருண்டாள்.
 யாரும் பக்கத்தில் நிற்கிறார்களா என்பதை
 அறிவதற்காக ஒருத்தியின பேயரைச் சொல்லி
 வெறுவாகக் கூப்பிட்டாள். ஆனால் பதிலில்லை.
 கதாதாயகளின பிடி தளர்ந்தது. அடுத்த கணம்
 ஆனும் அவ்விடத்தில் இல்லை. அவனுப் பரிதா
 பததுடன் பார்த்துக்கொண்டே நின்ற அவள்
 விறகு பொறுக்குவதில் தொடர்ந்து முனைத்தாள்.

மேல் மூச்ச கீழ்மூச்ச ஓங்க, எண்சா
 ணுடப்புஒரு சாலைக்குண்ற, டடவில் இருந்த
 வலிமையெல்லாம் இழந்த நிலையில் தனது சிநே
 கிதன் படுத்திருந்த இடத்தை அடைந்தான்.
 நடந்த விசயத்தை எவ்வாம் கிருத்து ச்
 கொண்ட ‘சிவலையன், பார்த்த பார்வையிலே
 கொஞ்ச நஞ்சமிருந்த பெலனும் குறைந்து விட
 டது. சமாதானம் கூறலாமென்றாலோ நாலில்

சுரமில்லை. சுற்றில் ஒரு பெரிய அபாயம் தங்களைச் சூழ்ந்துள்ளதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். செய்த கருமமோ மகா பின்தி. அதுவும் கிராமத் தலைவரின் விசயத்திலே தலையிட்டது மகா மகா பிழை. இதன் பேறு மிக மோசமாக இருக்கும். அவரின் கையில் அகப்பட்டால் திண்ணைத் தூணில் கட்டி வைத்து முதுகை உரித்து விடுவார். எனவே எங்கே யாவது ஒடிப்போவதுதான் புத்திசாலித் தனம் என்று முடிவுகட்டினர்.

எதற்கும் ஏற்றுப் பார்ப்போம் என்று நினைத்தவர்களாக அன்று மாலையானதும் ஊரில் போய் என்ன நடக்கிறது என்று நோட்டம் பார்க்கச் சொன்று பதுங்கிடிருந்தனர். அப்போது கிராமத்தலைவர் எனப்படும் விதானையார் தம் வீட்டுப் பக்கம் நின்று போவதைக் கண்டனர். காரியங் கெட்டுவிட்டது. இனி இங்குதின்றுல் அபாயம்!! ஊரில் இனி தலை காட்டமுடியாது என்று தமக்குள் நிட்சயித்தவர்களாச ஊரை விட்டே ஒடும் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், எங்கு போவது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. பக்கத்துக் கிராமங்களை மாத்திரம் அறிந்திருந்தவர்களுக்கு ஜெனியலகம் பெரும் இருள் சூழ்ந்ததாகவே இருந்தது. எப்படியாயிருப்பினும் அவ்விரு ளோடு இருளாக மறைந்துவிடுவதே நல்லதென முடிவு செய்தனர். இதன் முடிவு அறியாத, குறிப் பிடாத ஒரு இடத்தை நோக்கிப் பிரயாணம்

செய்யப் புறப்பட்டதுதான். வெறுங்கை முழும் அளக்குபா? என்றாலும் இடையிடை அகப்பட்ட கிராமங்களில் தம கைவரிசையைக் காட்டி ஒர ளவு பசித்த கூட கீப் பராக்குக் காட்டியவாறு பிரயாணத்தைத் தொடர்ந்தனர். நெழிந்து செல் லும் ஆறு களைக் கடந்தனர். வணந்து நிமிர்ந்த மலைகளில் ஏறி இறங்கினர். காடுகளில் நுழைந்து நடந்து கண்ததனர். இவ்வாருகப் பற்று நாட்கள் கடந்து விட்டன.

எங்கிருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியாத நிலையில், பதினேராந் தினம் ஒரு பரந்த வயலின் அருகில் வந்து நின்றனர். வயலின் நடுவே ஒரு சிறு குடில் இருப்பதைக் கண்டு அங்கு சென்று பார்த்தபோது யாரையும் காணுதபடியால் அங்கு தங்கி இனைப்பாறி னர். பயங்கரமான வழிப்பயணத்தால் பயந்தி ருந்த அவர்களின் இதயம் இப்போதுதான் ஒர ளவு ஆறுதல்லையத் தொடங்கிறது.

தவறுவிட்ட பீன்னர்தான் தண்ணைப்பற்றி யோசிப்பது மனிதஇயல்பு. அதுபோல் தம் விணை களைத் தாமே நினைந்து நெரந்து கொண்டனர். வயிற்றில், உள்ளத்தில், உடய்சில் ஒரே வலி, இனந்தெரியாத வேதனை, பிரீவுத் துயர், ஒடுபக்கம். சுதந்திரமிழுந்து கூட்டுக்குள் அகப்பட்டது போன்ற பிரேகமை ஒடுபக்கம். இத்தனை அலைகளும் சுமூர் இருவரும் ஆழ்கடல் துரும் பென் அசைராடு நினைவுடனும், அடித்துப்

போட்ட பாஸ்புபோல் சணமற்ற உடலூட னும் பெருமூச்சுகளே பேச்சாகக் கிடந்தனர்.

வேதனை உடலை மயக்க, அம்மயக்கமே முருந்தாகித் தூக்கத்தை உண்டாக்க இருவரும் அசைவற்றுத் தூங்கினர். பின்னேரம் யாரோ தட்டி அசைத்து எழுப்புவதுபோல் தெரிந்தது. இருவரும் மிகவும் முயன்று கண்களைத் திறந்து பார்த்தனர். எதிரே ஒரு பெரியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரே இவர்களைப் பார்த்து “தம்பிகாள! நீங்கள் யாரப்பா? என்று அன்புடன் வினாவினார். வழி தவறி வந்து விட்டோம் என்று ஓரளவு சமயோசிதமாகச் சாட்டுப் போக்குக் கூறி பெரியவரைத் திருப்பிப்படுத்தினார்கள். பேச்சு, உடை, ஆதிய வற்றிலிருந்து அவர்கள் மட்டக்களப்பார் என மட்டிட்டுக்கொண்ட அவர் தமது வயலில் வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன் வயலில் தங்கி பண்றிக் காவல் செய்யும்படியும் ஆணையிட்டார். அன்றிரவுக்கான உணவை அனுப்பி வைப்பதாகச் சொல்லிச் சென்ற அவர் உணவு, குடிக்க நீர், நெருப்பெரிக்க வேண்டிய பொருட்கள் இரண்டு பாய்கள் ஆகியவும் அனுப்பி வைத்தார்.

உண்ட மயக்கம் தொண்டற்குமுண்டாம் என்பது போல இருவரும் சற்றுக் கண்ணயர்ந்தனர். ஆனால் பகலில் போடியளவு துயின்றபடியால் மேற்கொண்டு துயிலமுடியவில்லை. எனவே விழித்திருந்தே அந்த இரவை போக்கினர். ஒரு

பால் கொசுக்கடி, மறுபால் வீட்டுக்கவலை. இருங்கும் பேசிக் கொள்வதற்கு நிறைய விசயம் இருந்தாலும் மனந்திறந்து பேசிக்கொள்ள முடியாதபடி மனக்குமுறல்கள். இவ்வாறு இருவரும் தட்டிதீண்டிய நெரந்து கொண்டவர்களாக, அன்றிரவைச் சிவராத்திரியாக்கிக் கொண்டனர்.

விழித்திருந்தபோது அவர்கள் தம்மனக்குமுறல்களை மன்னில் ஏதோ கிறுவது மூலம் தீர்த்துக்கொண்டார்கள். நித்திகர இன்மையால் காவற்குடிவின் வெளியிலும் வந்திருந்ததுண்டு. அங்கும் தற்செயலாக மன்னில் கையால் கீறியிருக்கிறார்கள். மன்னில் கிறும் காரியத்துடனும் மனதில் குழுறும் எண்ணங்களுடனும் போராடி அவ்விரவைக் கழித்தனர். பொழுது வீடிடந்தது. வீடியவில்லை! விடிந்து தொலைந்தது என்று கூறுவதே அவர்கள் மட்டில் பொருத்தமாயிருந்தது.

அதிகாலையில் வயற்சொந்தக்காரன்மேது வாக பதுங்கிப், பயந்து கொண்டு சூடிலை நோக்கி வந்தான். அவனின் கண்கள் மிகவும் அவதானமாக எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தது. காதுகளை மருண்டமான்களின் செயலை ஒத்து நாலாபுறமும் திருப்பிக்கொண்டே, கால்களை எப்போதும் திரும்பி ஒடுவதற்கு ஆயத்தமான நிலையில் அடிமேல் அடிமேல் அடி எடுத்து குட்டுவுள்ள நுழையாது தூரத்தே நின்று பார்த்தான்.

அவன் விழிகள் ஆச்சரியத்தால் அகன்றன. முகத்தில் இருந்த பீதி பனிப்படலம் போலக்கூட தொடங்கிறது. அவன் எதிர் பார்த்தது நடவாதிருந்தது போல் வியப்பு அவன் முகத்தில் தீணபோட்டது. ஒன்றும் பேசாது நின்றவன் சற்று நேரத்தின் பின் அவர்களை வீட்டிற்கழைத்துக்கொண்டு சென்றுள்ளன.

ஏற்குறைய இரண்டு மைலுக்கப்பால் அமைந்திருந்த ஒரு கிராமத்தின் வடபுறத்தில் இருந்த ஒரு வீட்டினை அடைந்தனர். அங்கு அவர்களைக் கண்டதும் முர்திய தனம் ஆதரித்து பெரியவரும் அவரின் மனவியாரும் “தமது காள் வர்குங்கள் உட்காருங்கள். நீங்கள் மட்டக்களாப்பார் என்று எடுத்த எடுப்பிலேயொட்டிலிட்டார்கள்,, என்று ஒரு பீடிகைபோட்டார். இதைக் கேட்ட அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. செய்யாத கருமமேதும் செய்து விட்டோமோ என்று பயந்தார்கள். கிடைத்த இந்த இந்த ஆதரவும் கெடப்போகிறதே என்று பதைத்தார்கள்.

(ஆரண்யகாண்டம்)

“நம்பிகாள்! அந்தக் குடிசையில் காவல் பார்த்த என் முத்தமணைப் பேயடித் துப் போட்டது. அதற்குப்பிறகு அதற்குள் நாங்கள் படுப்பதில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பேயை ஒட்டிப் படுத்துக்கிடந்திருக்கிறீர்கள்” என்றார் பெரியவர்.

ஆம் அப்பா குடிசைக்குள் கொடுகள் கீறிப் பேயைக் கட்டியிருந்தார்கள். என்ற காரணம் கறுத்துப் பேசினான் அவர் மகன்.

இருவருக்கும் என்ன செய்வதென்றே புளியவில்லை, தமிழைப் பகிடி செய்வது போன்ற தொடர நிலை. ஒருவரை ஒருவர் அறியாமல் ஏதும் தவறு செய்துவிட்டோமே என்று ஏந்தேகம். இந்நிலையில் இருவரும் துடித்துக் கொண்டிருக்கும்போது பெரியவர் எழுந்து அவர்களை அழைத்துக் கிணற்றிடிக்குச் சென்றுமுகம் கழுவும்படி கேட்டார். பின்பு பக்கத்திலிருந்த சமையல்களை அழைத்துச் சென்று உணவு பரிமாறினார்.

இவ்வளவு இராஜோபசாரம் எதற் கண்று நங் கதாநாயகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பின்பு இருவரும் தனித்துப்பேசுக் கந்தர்ப்பம் கிடைத்த போதுதான் உண்மை பளிச்சிட்டது. அதாவது மட்டக்களப்பார் மந்திரவாசிகள் என்பது ஒன்று. அடுத்தது நாம் அன்றிரவு பொரமுதுபோக்கமுடியாது கவலையால் கிறியகிறுகள் மந்திரமென்று அவர்கள் மதிப்பிட்டது. முன்னர் ஒருநாள் தற்கொலை நடந்தவிடத்தில் அன்றிரவு பயமின்றித் தனித்துக் கூடியது மந்திரச்சக்தியால் என அவர்கள் துணிந்தது.

இதை அடிப்படையாக வைத்து இனித் தம் வாழ்க்கையை நடத்தலாம் என்பது அவர்கள் கண்ட துணிபு. இதனால் அவர்கள் தென்படைத்தது மாத்திரமல்ல நடத்தையிலும் இறங்கினார்கள். பின்பு தம்பிகளா: என்றால் நாம் வெற்று ஒரு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தார்கள். அப்புச்சி! நீங்கள் இப்படி எங்களைப் பேய்க்கு இராயாகவிட்டிருக்கக்கூடியது. எல்லாம் தெரிந்திருந்தும் எங்களை உங்கள் பின்னொள்போல் நடாத்தமுடியாது தவறிவிட்டார்களென முறையுறுத்தார். பெரியவர் அதிர்ச்சியைத்துவாய்க்கைத்து நின்றார். மக்காள்! கோவித்துக் கொள்ளாதீர்கள் தெரியாறல் செஞ்சபிழை என்று மன்றுடிகுள் பெரியாரிக்கமணவி. அவ்வளவுக்கு அவர்களின் அதிர்ஷ்டம் அங்கு துள்ளுநடைபோட்டது.

காலை உணவு அருந்தியவின்னர், பெரியவர் கொடுத்த ஆடைகளை அணிந்து கொண்டு

பலாகரநிழவில் படுத்தவாறே தம் எதிர்காலத் தின் ஒரு வெளிச்சம் பிரகாசிப்பதை கறுவல் உணர்ந்தார். ஆனால் திருப்தியென உணவு, நல் சுத்தமான சாயவேட்டி சால்லை, கரைச்சல் இன்றித் தூங்கக்கூடியதான் நிடான். இம்முன்றும் கிடைத்த சந்தோசத்தில் தன்னையே மறந்தவராக வான்தைப் பூபார்த்துக்கொள்ள்டேயிருந்தார் வென்னோயர். இருவரிடையேயும் இவ்வாலு இடைக்கிடை நீண்ட நிசப்தம் நிலவுவது சகசம் இந்த நிசப்தத்தைக் கலைத்தவாறு கறுவல்; இது நல்ல திருணர்ம! மனுஷன் நம்மை மந்திரவாதி என்று நம்பிவிட்டான்! அவனிலும் பார்க்க அவனுடைய ரூமீபம் நம்மீது சரியான நம்பிக்கை வைத்திருக்கிறது. இதை முதலாக வைத்து நமது (வி)யாபாரத்தைத் தொடங்குவேஶு, என்று கூறினார்.

“அதெப்படி ஜடியும்? நாய்க்கு உறுக்கிற மந்திரங்கூட நமக்குத் தெரியாதே. இப்படி இருக்கிற நிலையில் எப்படி நம்மட நாடகத்தை ஆடு(கி)ற?” என்று மடக்கினார் வென்னோயர்.

அதை நான் பார்த்துக்கிறேன். ஆனால் காரியத்தைக் கெடுத்துவிடாதே. இன்றுமுதல் நான் கட்டாடி. நீ என்னுடைய இடவன். அது சரி. நான் இப்போது ஒரு மந்திரம் ஆக்கியிருக்கிறேன். சொல்லேன் பார்!

ஓம் ஐயும் கிலியுங் அவல அவல
அரி ஓம் றி றி அகண்டே ஓட
உறாம் றாம் பத்ரகாளி அகண்டே சுவா
பதமநாயகி பாசானுதாயகி

பார்த்த பார்வை பேரட்ட தோசம்
பறந்தே ஒட்டவே சுவாகா

இது அஞ்சாவியத்திற்கு பயந்தவர்களுக்கு திருந்று போடும்போது சொல்லும் மந்திரம். இது போல நூல் கட்ட, பேயோட்ட, காய்வெட்ட பேய்க்ட்ட ஆக்கிக்கொள்ளுவோம்.

இதைக்கேட்ட வெள்ளைங்குச் சிரிப் புப் பொத்துக்கொண்டு வர்த்து. ஏதோ உன்னை நம்பி உன்னேநு கூடிய பல்ல வவுளியானில்! போதாக்குறைக்கு மந்திரவாதியாக இருந்து இன்னும் எங்கு தேசாத்திரம் போக இருக்கி நதோ சிவனுக்குத்தான் வெளிச்சம் என்றுசலித்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் அப்பெரியவர்பின்னால் ஒரு இளம் பெண் நன்றாக இனோத்துப்போன ஓர்குழந்தையைக்கத்தில் எடுக்கியவாறு வந்து அவர்கள் பாத்திருந்த இடத்தை அடைந்த ஸர். வந்ததும் வராததுமாக மகன்! இதுதன் எண்ட மூத்தமகன். இந்தப்பின்னாயின்ர மகன் தான் இவன். ஏதோ நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றத்துக்கு இந்தப் பொடியனுக்கு இந்த வகுத்தம் வந்திருக்கிறது. எது பார்வையாகிறதே? தெரியாது. என்லாம் உங்களால் முடியும் என்றார்.

என்ற பின்னைக்கு இந்தக் காய்ச்சலைத் தீரச் செய்தால் உங்களுக்குக் கோடிபுண்ணியும் வரும். என்ற உடன்பிறப்பு மாதிரி எங்களுக்கு உதவிசெய்யுங்கள் என்று இரந்துவேண்டினான்.

இவ்வாறு இரந்து நின்ற அப்பெண்ணைப் பார்க்க
யிகவும் பசிதாபமாகவிருந்தது. இயல்பாகவே
பயந்த சபாவழுனள் வெள்ளோயர் பயந்துபோய்
விட்டார். ஆனால் கறுவலோ சரி எங்களாவியன்
தாதைச் செய்கிறோம். பின்னைக்குப் பேய்தான்
பார்வையாயிருக்கிறது. எது? பார்வையாயிருந்
தாலும் நானுடைக்கை பார்க்கிறேன். கொஞ்சம்
துண்ணாறு போட்டுப் பார்ப்போம். இன்று சரி
மதியம் ஊருக்கு வெளியில் உள்ள ஆலைமரநிழ
லடிக்கு இப்பின்னோயைக் கொண்டு வாருங்கள்
என்று பெரியவரைப் பார்த்துக் கூறினார்.

மதியம் வந்தது. ஊர்க்கோடியில் உள்ள
ஆலைமரத்தடியின் கீழ் ஏற்கனவே இயற்றி மனப்
பாடம் செய்து வைத்த மந்திரத்தைக் கூறிய
வாறே சிபுதியை எடுத்து பின்னைக்குத் திருநீறு
டோட்டார். பக்கத்தில் எடுபிடியாக நின்ற
வெள்ளோயருக்கு ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும்
மறுபக்கி என்ன என்ன வினைவினையுமோ என்று
நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தார். உடனே
பலன் கிட்டவில்லை. இருநாட்கள் தொடர்ந்தன.
என்றாலும் பின்னோயின் நிலைபரத்தில் எந்த வித
மான் மாற்றமும் ஏற்படவில்லை. மூன்றாம் நாள்
அவநம்பிக்கையின் உச்சத்தில், அதே ஆலைமரத்
தடியில் பின்னோயை மடியில் வைத்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் முகத்திலும் அதே
அவநம்பிக்கை பிரதிபலித்துக்கொண்டிருந்தது. இதே நிலை கறுவலை உலுக்கிவிட்டது என்றாலும்
சமாளித்துக்கொண்டு தன் வேலையைத்தொடங்
கிறார். அதே மந்திரமானாலும் சற்று உறுத்தி
உச்சாடனஞ்சு செய்து விசேடமாகக் குழந்தை
யின் உபயிரிகுந்த வயிற்றை நன்கு நசித்து

நசித்து விபூதியினால் தடவி விட்டார். அன்று ஏற்று வழக்கத்துக்குமாறுக் கெடுநேரஞ்சென்றது. வயிற்றைத் தடவத்தடவ இதமாகவிடுந் தபடியான் குழந்தையும் போது அமைதியாக இருந்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பிள்ளை மடியிலிருந்து உண்ணியெழுங்பியது. வீறிட்டுக்கத்தினது. அயிறு கிழிவது போன்ற ஒரு சப்தமகேட்டது. தூர்நாற்றம் அதையாற்றத்து விசிற்று. பிள்ளைக்கு வயிற்றேட்டம் ஏற்பட்டது. பெரியவரின் மடியில் பிள்ளை மலங்கழித்துவிட்டது. அதே தன்னம்;

“கட்டி முட்டி கழியக் கழியக்
நொங்கு தோதுமல் ஓட ஓட
விட்டே ஒடு வேசுவாகா”

என்று கறுவல் தனது கணவிகள் மந்திரங்கச்சாடனத்தைச் சமயோசிதமாக ஆக்கி உருத்துக்கூறி முடித்தார்.

அடுத்த நாள், பிள்ளை எழுந்து தயழுந்து விளையாடுகிறது. பிள்ளையைப்பிடித்திருந்த பேய் விலகிவிட்டது. விலகும் போது பெரும் சப்த மிட்டு, தூர்நாற்றம் வீசி, மலத்தைக்கழிக்க வைத்தே பேய்விலகிறது. என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள். பெரியவரோ தம்மிடம் வேல்லூருகள் கொண்டுவர்து சேர்த்த இளம்மந்திரவாதிகளின் பெருமையைப் பறை சாற்றிக் கொள்ளத் தவறவின்லை.

இதற்கிடையில் ‘மந்திரங்கால் மதி முக்கால்.’ நமது மந்திரம் சரிவராத போது முட்டி போல முன்னுக்கிருந்த பிள்ளையின் வயிறுதான் என் கண்ணில் பட்டது. இதற்கும் இந்தப்பிள்ளையின் வருத்தத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அதனால் என் மூடிந்தமட்டும் வயிற்றைத் தடவினேன்: புளிப்பு ஏற்பட்டு அதனால் அவதிப்பட்ட பிள்ளைக்குத் திமர் வயிற்குரோட்டம் ஏற்பட்டது. குடலில் தங்கியிருந்த புளிப்புக் கட்டிகள் வெளியேறி விட்டது. இதுதான் நடந்தது என்று கறுவல்தம் நண்பனுக்கு இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்தார்.

(ஆரோக்கிய காண்டம்)

பாகாட்டுடன் ஒடித்திரிந்த பருவமங்கை மணமாகித் தாய்மையடைந்து என் குழந்தைக்குப் பாலுட்டும் போதும், குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்தும்போதும் சிட்டாகப் பறந்து திரிந்த அந்தச் சிறுமியர் இவள்? இவருக்கு இவ்வளவு பரிபக்குவம் இத்துணைச் சிறிய காலத்துள் எப்படி வந்தது என்று ஆச்சரியப் படுகிறோமல்லவா? இது இயற்கையின்கொடை, சந்தர்ப்பம் குழல் என்பதற்குத்தகைய பொறுப்பும் பரிபக்குவமும் மாந்தரிடையே மட்டுமல்ல எல்லாச் சீவராசிகளிடமும் தானாகவே உண்டா விவிடுகின்றன. இது இப்படி இருக்குங்போது பகுத்தறிவுள்ள மானுடர் விழரவாக இப்பரிபக்குவ நிலையை அடைவதில் என்ன வியப்பிருக்கிறது.

இதே நிலையில் நும் கதாநாயகர்கள் இருவரும் நாடோடிகள் என்ற பொறுப்பற்ற சீவியத்திலிருந்து மந்திரவாதிகள் என்ற மகத்தான பொறுப்புள்ள சீவிபத்துக்கு மாற்றப்பட்ட போது, அதற்கேற்ப அவர்கள் தங்களைமாற்றிக் கொண்டனர். பேச்சிலும், நடையிலும் தம

பெரும்பலையத் தொணிச்சலிட்டனர். பார்வையிலும், பண்மிலும் தாங்கள் பெரும் மந்திரவாதிகள் என்பதறை சாற்றிக் கொண்டனர். இதுவரீனதும் புகழ் பரவக்கூடியதாக சிறுசிறு வருத் தக்காரர்கள் அவர்களை நாடினர். சமயோசிதமாகத் தங்களுக்குத் தெரிந்த சில கை-மருந்துகளையும் உபயோகிக்கச் சொல்லித்தம் மந்திரத்தை முழுமை பெற்றதாககிக் கொண்டனர்.

காணிக்கையாகக்கிடைத்த காக்கள், கையில் புரண்டன. சுகமுறையின் அன்பளிப்பான பளபளத்த உடைகளும், உருசியான உணவுகளும் அவர்களுக்கு எவ்வித குறைவையும் ஆக்கவில்லை. தம் தந்திரத்துக்கும், மந்திரத்துக்கும் அப்பாறபட்டு விவகாத நோய்களைக் குறளி, கரையாக்கன், குறும்பளர என்ற துஷ்டத்தனமான பேய்களைன் விளையாட்டு என்றும், அதனை நீக்கக் கொஞ்சக் கரீலம் எடுக்கும் என்றும் நம் பிக்கையுட்டினர். ஆயினும் தங்களின் வித்தையால் அரைக்கரைவாசி விசயங்கள் தங்குதடையின்றி நடந்து வெற்றியைத்தந்தன.

ஒருநாள் வழக்கம்போல், வயிருர உண்டு, மகாபாரதத்தில் சில செய்யுள்களை இசைத்து மகிழ்ந்தவாறே. தாங்கள் தங்கியிருந்த பெரியவரின் வீட்டு முற்றத்துப் பலாமர நிழலில் படுத்திகுந்தனர். ஏதும் புது ஒருத்தக்காரர்கள் தங்களை நாடிவருவதானால், அப்பெரியவரின் தயவுபெற்று, அவர் முன்னால் வர, நோயாளிகள் பின்னால் வரப் பவனி வந்து, பெரியவர் வேண்டிக்கொள்ள, வந்தவர்கள் விபரம் உரைக்க..... என்ற சடங்காசாசம் நடைபெறும். ஆனால்

அன்றே இவ்வளவும் இன்றி ஒது இளைஞர் அவர்கள் முன்னால் வந்து தலையைச் சொறிந்து கொண்டே நின்றான். அவன் நின்ற நிலையில் தங்கள் உதவியைத் தேடுகிறான் என்று மட்டுத் தட்டிக் கொண்டனர். ஆனால் பெரியவரின் முகமன் இல்லாமல் வந்துவிட்டானே என்று சற்று அங்குலாய்த்துக் கொண்டனர்.

இளைஞன் அவர்களைப் பார்த்து, “சாமிகாள்! எங்கள் தேப்பனுக்கு எட்டு வருடமாகப் பிடித்தவருத்தம். செய்யாத வைத்தியமில்லை. இங்கிலீசு மருந்தும் செய்து பார்த்தம். எத்தகையோ பேர் வந்து பிசாசை ஓட்டினர். சூனிய மெடுத்தார்கள். ஆனால் நிலைபரம் அப்படியே தான் இருக்கு” என்று கூறினான்.

எதுக்கும் பெரியவரோடு பேசிய பின்னர் வந்து எங்களைச் சந்தியும் என்று கூறலாம். என்று எண்ணிய கறுவல், பெரியவரின் தயவில்லாது இவன் தனியே வரக் காரணமென்ன? ஏதோ இதில் அடக்கமிருக்க வேண்டுமென்று நினைத்து, அவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டெங்கேயோ போவது போலச் சென்றார்கள். போகும் வழியில் அவனைப்பற்றிய விபரங்களைச் சேர்ந்ததார்கள்.

அதன் பேருக தக்கமையாதுதித்து வரும் பெரியவரின்மனைவியின்தளமயன், நீடித்தவருத் தத்தாலே வசூந்துகிறார். அவரின் மகன் தான் இப்போது அழைக்க வந்துவன். பெரியவரும், மனைவியும் இல்லாத சமயம் பார்த்து தம்மைக்

காண வந்துள்ளான். இரு குடும்பங்களிடையும் பகையுண்டு. இப்பகை ஒது பெரும் கற்பனையால் ஏற்பட்டது. பெரியவரின் மகன் இளம்வாவிபர் கருத்துரிய தூர்விளையாட்டுக்களில் சிக்கி மேக நோயால் பீடிக்கப்பட்டிருந்தான். — இதனால் அவன் வேதனைப்பட்டானே தவிர, வெட்கத தரல் விறநிடம்வெளியிடவிரும்பவின்ஸை. ஈற்றில் நோயின் வேதனையும், வெட்கமும் தாங்காது நச்சுக்காயுண்டு வயல்காலற் குடிசையில் தற் கொலை செய்து கொண்டான். இதனைப் பெரிய வர், தன் மனைவியின் சட்காதரன்தான் குனியும் செய்து பேயை ஏவிக் கொண்டுவிட்டான் என்று கற்பனை செய்து:பேச்சில் கூறியது மாத்திரமல்ல உன்னையும், நீ என் மகலூக்குச் செய்தது போல் குனியும் செய்து தொலைப்பேண் என்று பலரிடம் வஞ்சினம் கூறியும் கொண்டார்.

அந் நோயாளி பெரியவரின் இறந்தமக்ஜினத் தன் பெண்ணுக்கு மாப்பள்ளை கேட்டதுண்டு. ஆனால் இறந்த பொடியனே தனக்கு வந்த நசலால் சிவாகம் செய்ய மறுத்திருக்கிறான். இந்த மறுபடுக்கும், அவன் மரணத்திற்கும் இடையில் ஏற்பட்ட தப்பான ஊக்கே இல்லாறு இரு குடும்பங்களையும் பிரித்துள்ளது.

இந்த திகழ்ச்சியை நன்கு விசாரித்தறிந்து கொண்ட நம் கதாநாயகர்கள். சரி எப்படியோ நாங்கள் நாளை உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறோம் எனக்கூறி அவனை அனுப்பி வைத்துனர்.

அடுத்த நாள் இருவகும் பெரியவருக்குத் தெரியாமல் அவரின் மச்சாவின் வீட்டிற்குப் போனார்கள்.

அங்கே கயிற்குல் பின்னிய சாய்ம கணக் கட்டிலில், வெளிநிய மேலிந்த உட்பும் கவலை தேய்ந்த முகத்துடனும் படுத்திருந்த நோயாளி; அவர்களைக் கண்டதும், வாருங்கள் சாமி! ஏதோன்றுக்குள் ஒன்று. என் மச்சாவே செய்வினை செய்து போட்டான். அவன் மகன் சாக, நான் சூனியம் செய்ததாம். அதால்தான் அவன் செத்தான் என்று ஏதிப்பேசி சொன்ன மாதிரியே சூனியமும் செய்து போட்டான். அவன் செய்து மூன்று நாளைக்குள் குடுப்பம் முழு துக்குமகாய்ச்சள் வந்தது. நானும் பக்கத்தூரிலி ருந்து ஒரு பூசாவியைக் கொண்டு வந்து செய்து கழித்தன். ஆனால் அது எல்லோரையும் விட்டு என்னைப்பிடித்தது. வருடம் எட்டாகிவிட்டது. ஒரே இளைப்பு, தலைநிமிர்ந்திருக்கமுடியாது. இரவில் ஒரே பயங்கரக்கனவு, வயிற்றிலும், நெஞ்சிலும் ஒரே எரிவு. செய்யாத மருந்திகளை. மருந்தென்ன செய்யும்? மனுகன் செய்த செய்வினைக்கு ஏதோ உங்களைக் கையெழுத்துக் கும்புடுகிறன். உங்களால் முடியுமானால் என்னைச் சுகப்படுத்து கிள்கள். இவ்வாணிடில் என் மச்சானாலேடு சேர்ந்து இன்னும் சூனியம் செய்து ஒரே பாடாய்ச் சாக வைத்திடுக. இப்பவும் ஊரில் “மட்டக்களப்பி விருந்து உங்களைக் கொண்டுவந்தது என்னை கொல்லத்தான்” என்று சொல்கிறார்கள். ஏதோ அதையாவது செய்து கெதியாய்ச் சாக வைத் துப் போடுங்கோ என்று இளைத்து இளைத்துப் பேசி முடித்தார்.

இதனைக் கேட்டதும் கறுவல் பதறிப்
 போனார். வெள்ளையர் வெளிறிப்போனார். ஆனாலும் தன்னைச் சுதாகரி நிதிக்கொண்டு, கறுவல்:
 அப்புச்சி! இதெல்லாம் போய்!! எங்களை நம்புங்கள். எங்கள் குருநாதர் பில்லி, சூனியம், செய் வினை, ஏவதல், அழைப்புச் செய்கை எல்லாம் செய்யும் முறைகளைச் சொல்லித்தந்துதானிருக்கிறார். அதெல்லாம் எங்களுக்குத் தெரியுந்தான்.
 ஆனால் கற்றுத்தரமுதல் இதனை ஒருபோதும் கெடுமதியான காரியங்களுக்கு உபயோகிக்க மாட்டோம் என்று சத்தியம் வாங்கிவிட்டார். ஆனபடியான் நாங்கள் கொடி கேட்டியாகக் கொட்டினாலும் ஒருங்களுக்கும் கொடுமதி செய்ய மாட்டோம். ஆனால் யார் என்றாலும் ஒருவர் உலகநீதிக்கும், கடவுள் நீதிக்கும் பாருக வேண்டுமென்றாலும் காவாலிக்கடப்பளித்தனமாகக்கெடுமதி செய்திருந்தான் அவனை ஒழித்துக்கட்ட எங்கள் வித்தையைக் காட்டத்தான் காட்டுவோம். ஏனெனில் துஷ்டநிக்கிரகசங்காரம் பாவமல். ஒருவன் இறப்பதால் பலர் சந்தோசப்படுவார் களானால் அவன் இறந்தேயாக வேண்டும். நீங்கள் தீவை செய்யாவிட்டால் பயப்படாதிருங்க. என்று ஆவேசம் வந்தவர் போல் பேசிவிட்டு சரி நாளை வருகிறோம். நீங்கள் பயமில்லாதிருங்கள் என்று கூறி அகன்றனர்.

இஷட்யிலி, நம்குருதாதன் என்றாயேயார் அது? என்று கேட்டார் வெள்ளையர். அதுவா நம்புத்திதான் நம் குருநாதன் என்று புன்முறுவலுடன் கூறினார் கறுவல். நமக்கும் குருநாதனுகிய புத்திநாதன் இருக்கிறதென்றபெருமித்துடன் விறுநடை போட்டார் வெள்ளையர்.

அன்றையு பெரியவரிடம் தாம் ஊரிலே
கேட்ட செய்தியாக இதனை எடுத்து கூறி விசா
ரித்தார். பெரியவர் பதறிப்போனார். அவரின்
மனைவி அழுத்தொடங்கி விட்டார். என்ற அன்ற
ண்ண தான் அவர், இருவரும் ஒரு சூடலில்தான்
கிடந்தோம். அவரின் மூத்த மகளுக்கு எண்ட
முத்த கூனைச் சாணக்குறி போட்டம். எதற்
கும் பொம்பினோ டூமி அதிர நடந்தான், புத்தி
கெட்டு நடந்தால் எந்தப் பிள்ளைதான் கலியா
ணம் முடிகக விரும்புவான். இதனால் எண்ட
மகன் கலியாணம் வேணும் என்றான். இதைப்
பொறுக்கேலாமல் எண்ட அன்னைர் பேசையாவி
என் மகனைக் கொன்று போட்டார் என்று விழிமில்
விழிமிக் கூறினான்.

பெரியவரும்: அது மட்டுமல்ல. நான் குளியம் செய்து போட்டஞ்சு என்று தன்ற கறும விணையை என் தலையில் கட்டுரூன். ஒரு தடவை நான் அவன் வீட்டிற்குப் போய் என் பிள்ளையிர தலையில் அடித்து நான் குனியஞ் செய்யலை என சந்தியம் செய்தேன். ஆனால் நீ பாகாங்குசெய் யிருய். இப்பெப்படி இருக்கீன் என்று பார்க்க வந்திருக்காய்! ஊராக்களுக்கு நல்ல புள்ளைக்கு நடிக்கவந்திருக்காய் போடா வெளியாலே என நாலு பேசுக்கு முன்னால் பேசிவிட்டான். இதையும் பொதுத்து என் மனைவியை அனுப்பினேன். அவளுக்கு இப்படிப் பேசி விரட்டிவிட்டான். மற்றும் கதிரமலையான் ஆணையாகச், சிவபெருமான் ஆணையாக என்ற குலதெய்வுக் கேச்சீயம் மான் ஆணையாக இப்படி ஒரு தீவிணையை நான் செய்யல்ல. அவன்தான் செய்தான் என்று நான் செய்ய நானென்ன மிருகமா என்று அங்கலாய்க்கத் தொடங்கினார்.

அதுமட்டுமல்ல நீங்க வந்த இவ்வளவு காலத்திற்கு இது சம்பந்தமாக ஏதும் பேசினான்? என்றும் கேட்டு வைத்தார். அத்துடன் எண்ட சாட்டில் யாரோ அவனோடு கோபமானவர்கள் செய்திருக்கிறார்கள். உங்களால் ஏலுமென்றால் இதைத் தீர்த்துப் போடுக்கள் என்று வேண்டி அரை.

அடுத்த நாள் காரியங்கள் ஆரம்பமாயின வேண்டிய பொருட்கள் கோரிக்கப்படலாயின. செய்து கழிக்கத் தேவையான பொருட்களை ஒரு கட்டாசித் துண்டில் எழுதிக் கொடுத்தனர்.

1 கறுப்புக்கோழி
 1 வெள்ளைச்சிலை
 1 கருவாடு
 1 சாராயப் போத்தல்
 கரையாக்கண் பூ
 கற்பூரம்
 சாரம்பிராணி
 செவ்விள நீர்
 கறுப்பு நூல்

என்ற ரீதியில் ஒரு கொப்பித் தாளின் இருபக்கத்திலும் எழுதிக் கொடுத்தார்கள், சாமான்கள் விரைவாகச் சேர்க்கப்பட்டன. சுடலைக்கரையை அடுத்த ஒரு மண்மேட்டில் ஒரு அமாவாசை இரவில் கழிப்புச்சடங்கு ஆரம்பமாகிற்று. மந்திரவாதிகள் இருவரும் திட்டமிட்டபடி கருமமினிதாநடந்துமுடிந்தது. இதற்காக தாமே யாத்த மந்திர உச்சாடனத்

தினைச் சுரபேதம் தப்பாது, தரித்து, நிறுத்தி, உறுத்தி, சீறித் கூறி முடித்தார் கறுவல்:

அடுத்த நாள்,

நோயாளி தலை நிமிர்ந்திருந்தார்; தலைச் சுழற்சியில்லை; எழுந்து நடமாடினார்: இளைப்பு இல்லை. தன்னைப் பார்க்க வந்தவர்களுடன் அன்றிரவு தானிருந்த இடத்திலிருந்து ஏதோ மண்ணுக்குள் இழுபட்டுப் போனதாக வழி ஆது காட்டிற்குள் பக்கத்திலிருந்த பற்றை யையசைத்துப் புகுந்ததாகவும் அதன் பின்னர் தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும் சற்று நேரத்தில் உணர்வு வந்து பார்த்தபோது வெட்டுண்ட கோழி துடிப்பதைக் கண்டதாகவும் கூறினார்: இவரின் சுகமுற்ற நிலை அவ்வுரில் நம் கதாநாயகர்களின் புகழை மேலும் கூட்டிற்று.

இத்தனைக்கும் காரணம் இச் செய்துகழிப் பினை எப்படி நடத்த வேண்டுமென்று முதல் நாள் கறுவல் தான் துணைவனுக்குக் கூறியபோது இதில் செய்வினையுமில்லை. பேயோ பிசாகமில்லை தன் மகனைப் பறி கொடுத்த மைத்துனன் குனியங்கள் செய்துவிட்டான் என்று நினைத்துக்கொண்ட இவருக்குத் தற்செயலாக அந்த மலேரியாக் காய்ச்சல் அதையறுதிப்படுத்திவிட்டது. இதனை குனியங்கள் என்று நம்பிய அவர் இந்த நோயைத் தெடிக் கொண்டார். எத்தனை பூசாரிகள் வந்தாலும் தன் மைத்துனன் அவர்களை மடக்கிவிடுவானென்ற நம்பிக்கையும் இருந்தது. இதனால் மனி தன் தன்னைத்தானே நோயாளியாக்கி வருந்துகிறார். இப்போது நம்மீது சற்று நம்பிக்கையிருக்கிறது. அதற்கு நம்பிக்கையுட்ட செய்துகழிக் கும்போது இவரை இருத்தாட்டுமிடத்தில் ஓர்

ஒரு சியிற்றை மண்ணுள் புதைத்து அதன்தலைப்
 பொநி இருக்குமிடத்தில் பிடித்துக் கொள் என்றும், அதேநேரம் பக்கத்திலுள்ள புதையைச் கூட்டியதாக ஒரு சியிற்றைக் கட்டி வைத்துக் கொள் என்றும், நான் மந்திரத்தில் இழு இழு எழு எழு ஓடு ஓடு என்னும்போது இந்தப் பணிக் ஜோச் செய்யென்றும்கூறினேன் அவ்வா? அதன் படி நீ செய்தபோது தன்னிலிருந்து ஏதோவொன்று கழிந்துஅதன்று போவதுபோல் அவருக்குத் தோன்றிற்று. அதே நேரம் நான் கோழியை வெட்டினேன். அதன் அலறுகல் வேறொரு பிசே மையைக் கொடுத்தது. மனிதனின் மனதில்லையமுன்டாகிறது. நோயும் தானே அகன்றது. இதில் கிடவாகுகிய உன் வேலைதான் மூச்சியம் என்றார் கறுவல். கிழே இழுபடும் பொருளை ஆராய்முடியாமல் அவர் கையில் சாம்பிராணித்தட்டைப் பிடித்துக்கொள்ளச் செய்து அதன் புதை அவரின்பார்வையை மறைக்க வைத்தேன் நான் என்றார் பெருமித்ததுடன் வெள்ளையர்.

குருவை மிஞ்சிவிட்டாய் என்றார் கறுவல். என் புத்திதான் எனக்குக் குரு அதைப்படியிருக்கும் வார்த்தைகளின் கோரத்தால் நெந்து போகும் உள்ளங்கள் தீராத வருத்தங்களுக்கு நிலைக்களாகி உடலை வருத்துகிறது. குனியம், செய்வினையில் உள்ள நம்பிக்கையால் இவ்வழவு வினை தன் கொரோத்துத் தீருதானும் குறைப்பது இல்லை என வியாக்கியானஞ்செய்தார் கறுவல்.

இதுதான் அழுவினை. அழுவினை கோபம். கோபத்தால் கண் மாத்திரமல்ல, பஞ்சபுலன்களே பஞ்சடைத்துகிடுகின்றன. இதன்பேரூக வரும் வார்த்தைகளின் கோரத்தால் நெந்து போகும் உள்ளங்கள் தீராத வருத்தங்களுக்கு நிலைக்களாகி உடலை வருத்துகிறது. குனியம், செய்வினையில் உள்ள நம்பிக்கையால் இவ்வழவு வினை தன் கொரோத்துத் தீருதானும் குறைப்பது இல்லை என வியாக்கியானஞ்செய்தார் கறுவல்.

அது மட்டுமல்ல செய்து கழிப்பதில் ஏன் விடுதல் என்பது முக்கியமானதொன்றால்வா? நோயாளியின் பேயை வேஜூருவருக்கு ஏவிவிட வேண்டுமே! இவர் சுகமடைந்ததும் இவரின் எதிரியான, நம்மை ஆதரிக்கும் பெசியார் தம்மீது பேய்ஏவப்பட்டதென்றநப்பிக்கையில் தன்னைத் தானே நோயாளியாகக்கிக் கொள்வாரல்லவோ? இதற்காகவும், நோயாளிக்கு மேலும் நம்பிக்கை உண்டாக்குவதற்காகவுந்தான் அவர்குமையாக வளர்த்த காணமாட்டை ஈடுவைத்தோம் என்றார் கறுவால்.

அதை நான் யூகி துக்க கொண்டுதான் வாடியமையோரி இலைகளை மறைத்து இரவோ டிரவாக அம்மாட்டிற்குக்கொடுத்தேன். அடுத்த நாள் வயிறாதி அம்மாடிறந்தபோது, நோயாளி ஜயோ! எனக்காக உன்னுயிரைக்கொடுத்தாயே என்று புலங்பியழுததைக் காண என்னுல் சகிக்க முடியவில்லை என்றார் வெள்ளோயர்.

இந்த அழிலைச் சாந்தப்படுத்திய மிருகம் இரு உயிர்களைக் காக்கத் தன்னுயிரைக் கொடுத்தது. எல்லாம் அழல்விண்நான் என பெருமூச்ச விட்டார் கறுவால்.

இப்படித்தான் மந்திரம் இருக்கவேண்டும். ஒருவரின் பேயை ஒருவரில் ஏவிவிடாமல் மிருகங்களில் ஏவிசிட்டு, பேயோட்டிச் செய்து கழிக்கிற இவர்கள் எமக்குக்கிடைத்த முதுகை என்று கிராமத்தவர் தங்களுக்குள் பேசிமகிழ்ந்தனர்.

(மந்திர காண்டம்)

செய்வினை.

5

ஒக்முங், மொருஞம் பெருகப்பிறந்துவரை நோக்கி இருவரும் வந்தனர். காதிற் கடுக்கண், கையில் மோதிரம், இடுப்பில் பொன்றுத்செய்த அறுஞைக்கொடி என்பவற்றுடன் வந்து சேர்ந்த மக்களைக்கண்டதும் பெற்றூர் மகிழ்ச்சியற்றனர். வல்லுகத்தில் கலகலத்த இறைசால் காசகளும், மோழுப் பவுணும் அவர்களின் தரத்தை உயர்ந்திக்காட்டின. சரிகைக் கரையிட்ட வாழைநார் பட்டுச் சால்வை அவர்களின் அந்தஸ்தையுயர்த்திக் காட்டிற்று.

தாங்களினுவரும் தமது ஹரை விட்டுச் சென்ற தினத்தன்று, கண்ணகியம்மன் ஆலயத்தருகில் நின்றதாகவும், ஒருசந்தியாசி அவர்களை அழைத்துக் கொண்டிருக்க, இருவரும் அவரை அண்டிப்போகப்போத; அவர் அசையாது இருந்தாலும் தாங்கள் நின்றிருந்த நிலம் ஒடுவது போலிருந்ததாகவும்; பின்னர் ஒரு மலையடியிலே அவர் அவர்களுக்குவேண்டிய உபதேசம்செய்து தமது சிடராக்கிக்கொண்ட தாகவும் ஒன் கட்டுக் கதையைக்கூறினார்கள். அதன்பின் அந்தச்சந்தியாசி தங்களுக்குக்கற்பித்த பில்லிருணியம், செய்வினைக்கான மந்திரங்களையும், செய்முறைகளை

யும் விபரமாகக் கூறித் தான் இமாலயத்திற்குப் போய்வரும் மட்டும் இந்தத் தொழிலில்செய்ய விடுத்ததாகவும், தாங்கள் அதனால் பெற்ற பேரும் புகழும் செல்லமும் எவ்வளவு என்பதையும் கூறினார்கள். அவர்கள் அண்றிருந்த நிலையிலிதனை எள்ளனவும் சிக்காது பெற்றார், உற்றார் மற்றோர் யாவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

கறுவல் அளவு கடந்து புழுகும் போதெல் லாம் இந்த உடர்ன் கணக்கை நமது ஊரில் மட்டாப் பைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வெள்ளோயர் கொல்லி எச்சரிக்கத்தவறுவதில்லை. எனவே கறுவலும் பிறந்த ஊரில் தமது மந்திர சக்திகளை வைத்துக்கொள்ளத்தயங்கினார். இந்த வேளோயில் திருக்கோணமலைப்பகுதியிலிருந்து ஒரு விகளமும் வழிச்செலவுக்காக ஐந்து இறைசால் காசும் கொண்டு ஒருவர், வந்து சேர்ந்தார். எப் போவிக்கிராமத்தைவிட்டகங்கோம் என்றிருந்தவர்களுக்குப் பெரும் ஆறுதலாகி விட அன்றே பயணத்தைத்தொடங்கினார். நான்கு நாட்களின் பின்னால் ஒரு கிராமத்தை வந்தடைந்தனார். இம் முறை தங்குடன் ஒரு உடுக்கு, இரு பளையோலை ஏடுகள், அம்மன்காய், சிலம்பு, பூசைமணி, தீபங் என்பவற்றையும் எடுத்துக் கொண்டனார். புறப்படும்போது வெள்ளோயர் எங்கோகெதிகெதியாகப் போய் ஒரு பொட்டனியைக் கொண்டுவந்தார். கறுவல் அதைத்தன்னகவிரலால் நசித்துப்பார்த்தார். என்ன என்பது போல் வெள்ளோயரைப் பார்த்தார்; அது சம்மா ஒருசாமான் என்று கூறி யவாறே தன் பொகுட்களுடன் சேர்த்துக்கட்டித் தோழிற் சுமந்தவாறே அருகில் இருந்த பின்னோயார் கோயிலில் தேங்காயுடைத்து, கற்புரங்

கொழுத்திக் கும்பிட்டுத் தம் பயணத்தைத் தொடங்கியபோது தமது பெற்றீரும், உற்றவர் களும் சேர்ந்து வழியனுப்புபசாரங் செய்யத் தவறவில்லை,

தாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தை வந்ததைத்ததும், முதல் வேலையாகக் குளித்து முழுகி, அங்குள்ள பந்திரகாளியங்மன்கோவிலில் வழிபாடு செய்து கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வந்த கருமத்தை நிறைவேற்றியுவதற் கான காரியங்களில்கவனஞ்செலுத்தத்தொடங்கினார்.

அக் கிராமத்தில் ஒரு பெரிய தனக்காரர் வீட்டில் ஒவ்வொரு அமாவாசையிலும், அதனை அடுத்த சில தினங்களிலும் நடக்கும் பயங்கர மாண கருமத்து. அக் கிராமத்தினருகில் உள்ள இடுகாட்டிலிருந்து ஒரு பயங்கரத்து இரவு எட்டு மணியளவில் வரும். இவ்வொலி தொடர்ந்து மூன்று தடவைஞாலிக்கும். இவ்வொலி கெட்டதும் ஊரெங்கும் கப்பிப் பன்று அடங்கிவிடும். தாய்மார் பிள்ளைகளை அணைத்துக் கொள்வார்கள். பருவமாட்டந்த பிள்ளைகள், தலைப்பிள்ளைகள் வீட்டில் ஒதுங்கிப் பதுக்கிக் கொள்வார்கள். தெருக்களில் நிற்பவர்கள் வீடுகளில் நுழைந்து கொள்வார்கள். ஆனால் தனக்காரர் வீட்டுக்கும் ராண முந்தபெண்ணே அவ்வொலிபோல அறை வாள். அவ்வறை இன்னும் பயத்தை மூட்டும். அதைத் தொடர்ந்து திடுதிடுப் பெண் சுடலையை நோக்கிஓடுவாள். நடுநிசியில் மீண்டும் அதேபயங்கரக் குரல்கள் - அவள் திரும்பி வீட்டுக்கு வருவாள்.

இதனால் குமரான இவளுக்கு விவாகம் செய்ய முடியாதிருந்தது. அவளைக்காணவே அக் கிராமத்தவர்கள் அஞ்சினர். பெற்றூர்களும், நடுங்கினர். ஆனால் அனுஷவணுவாகத் திட்டத்துக் கொண்டு இருந்தனர்.

சுடலையில் இருந்து திடும்பி வந்ததும் தொப்பென்று கீழே விழுவாள், அதைத் தொடர்ந்து மயக்கமாகிசிட்ட அவள் அடுத்த நாட்காலை எழுந்து எதுவும் நடவாதவள் போல், எதுவும் தெரியாதவள் போல் தன் வழக்கமான வீட்டுவேலைகளில் ஈடுபடுவாள்.

இதுவரை பெற்றூர் பல மாந்திரீகர்களைக் கொண்டுமுயன்றுபாச்சத்தனர். மாந்திரீகர்களை விட்டு அடியும் உதையும் வாங்கினர். போதாக் குறைக்கு அவர்களுக்கு இரவு வேளையில் இனங்காண-முடியாத சவுக்கடிகளும் விழுந்தன.

இந்தப்பிரச்சினையான - பயங்கரமும் அபாயமும் குழந்த விசயத்தை விட்டு இரவோடிரவாக வந்த வழியே ஒடிப்போய் விடலாமா என்று நினைத்தனர். ஆனால் ஜிதில் வதோ குது, இரகசியம் — மர்மம் — குழச்சி உண்டு என்பது அவர்களுடைய மனதில் புலனுகிற்று.

நாட்கள் நங்குத்தன. தனக்காரர் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். அவர்களில் ஒரு குழனு அறைத்துக்கியிருந்தார்கள். அவ்வறைக்குள் நுழை கொநாயகர்களுடையமூட்டை, முடிசுகள் அடைக்கலம் பெற்றிருந்தன. அவ்வறையைக்கூட்டிப்பெருக்குவதற்குபிசாசபிடித்

திருந்த பெண்மாத்திரம் இவர்கள் இல்லாத நேரம் பார்த்து வந்து அவ்வறைக்குள் நுழைவது ஸ்டு! இதனைத் தற்செயலாக அதானித்த கறுவல், அவளின் நடத்தைகளை உண்ணிப்பாகக் கவனிக்கும்படி வெள்ளையரை ஏவியது மாத்திரமல்ல, தானும் அவதானித்து வந்தார். ஒடு நாள் அடுத்த அறைக்குள் இருந்து இவள் ஏதோ ஒன்றைத் தன் முந்தாணையில் முடிவந்து இவர்களுடைய முட்டை முடிச்சில் திணித்து விட்டுப் போவதைக்கண்டனர். உடனடியாக அவளுக்குத் தெரியாமல் அவள் கொண்டு வைத்த பொள்ளநகைளை எடுத்து அவளின் அறையில் வைத்து விட்டு, அடுத்த நிகழ்ச்சியை எதிர்பாத்து நின்றனர்:

எதிர்பார்த்தபடி தனதுநகைகளைக் காண வில்லை என்று ஒப்பாரியிட்டாள். அதுமாத்திரமல்ல “கறுவன்” தனது அறைக்குள் நின்று போனதைக் கண்டதாகவும் அவன் பேரில் சந்தேகப் படுவதாகவும் கூறினார். ஆத்திரங்கொண்ட அவள் தனது தகப்பன் தடுத்ததையும் பெருட் படுத்தாது ஒடிவந்து அறைக்குள் நுழைந்து பொருட்களைப் பார்த்தாள். ஒவ்வொன்றும் அவிழ்த்து வீசியெறிந்தாள். உடுக்காளமிட்டு உருண்டது. பூசைமணி டிங்கென்ற ஓலியுடன் கழன்றது. ஏடுகள் சலசல வென்று பிரிந்து பறந்தன. அதேதகுணம் “ஆய்” என்று கூக்குரவிட்டாள். ஆய்! வெள்ளையர் தன் ஊரிலிருந்து புறப்படும் போது, அவசரம் அவசரமாக முட்டை கட்டி எடுத்து வந்த பொட்டனியை அவிழ்த்த போது அவளால் அலற முடியாதிருக்கமுடியுமா? அங்கே சிறு மன்றை

யோடு ஒன்று பாதி திறந்த துணிக்குள் பளபள வென்று தெரிந்தது. அப்படியே ஓடிப்போய் தன் தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். என்றாலும் வெள்ளையர் அப்பொட்டணியையும் தட்டி உதறித் தமது தூய்மையை நிருபித்தனர்.

அன்றிசு அஞ்சனம் பார்க்க வேண்டிய ஒழுங்கு நடைபெற்றது. கறுவால் மந்திரித்து மையோத, கறுவால் மைபார்த்துக் கூறினார். அதன்பிரகாரம் பொன்றுடன் மீட்கப்பட்ட துடன் பேய் பிடித்தவளின் குழங்கியும் நகச் கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் இவளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மத்தை பற்றி யறிய வேண்டும் என்று இருவரும் திட்ட மிட்டனர், இதுபேயின் சேட்டையில்லை என்பதை ஆரம்பமாக வைத்து தமது புலனுய்வைத் தொடர்கின்றனர்.

வழக்கும் போல அமாவாசை இருட்டு வந்தது. இடுகாட்டிலிருந்து வயிற்றைக்கலக்கும் பயங்கர ஒலி மூன்று தடவை உரத்துக்கேட்ட டோய்ந்தது. தனக்காரர்மகள் தலையை விசித்து அலறிச் சுப்தமிட்டு ஆடினாள். குதித்தாள். கடலையை நோக்கி ஓடினாள்.

படலடியில் ஆயத்தமாக நின்ற வெள்ளையர் மெதுவாக அலௌப்பின் தொடர்ந்தோடினார். தனக்காரர் நடுங்கி ஒடுங்கினார். வீட்டில் உள்ள யாவரும் அறைக்குள் பதுங்கிக் கொண்டனர்,

ஆனால் கறுவலோ அங்கிருந்து சுடலையை நோக்கி ஓடினார். அவள் ஓடிக்கொண்டேயிருந்த

தான். குதிரை பாய்ந்தொடுவது போல் அவன் ஒடினான். வெள்ளையரும் அவனுக்குத் தெரியாமல் ஒடினார். கறுவறும் வேறொரு “கிட்டடி அரவத்தால்” சுடலையை அவன்மினர். அவன் சுடலையில் உள்ள ஒரு பாலைமரத்தடிக்குச் சென்றதும் அங்கு வேறொரு உருவம் அவளைத் தாவி அணைத்தது. நால் கதாநாயகர்கள் பதுங்கிக் கொண்டனர்.

ஓய்! இது பிசாசாடா. பிசாசுபேச்சிறபேச்சாடா என்றார் கறுவல்.

இல்லை! இல்லை! இது காதலர்களின் கணிரசப்பேச்சு இருவருக்கும் நால் பூசை கொடுப்பமா? என்றார் வெள்ளைர்.

வேணும்! வேணுக்! அதால் நமக்குத்தான் நஷ்டம் மற்றது நம்மை உண்மையான பேய் என்று காதலர்கள் நினைத்துக் கொண்டாக அவர்கள் உயிருக்கே ஆபத்து. ஆதலால் பேசாதிரு என்றார் கறுவல்,

கோழிக்களிற்று. காதலர்கள் களியாட்டுத் திக் தினைத்துக் களைத்த நிலையில் பிரிந்தனர். அவர்கள் இருவரையும் தனித்தனி நம் கதாநாயகர்கள் பின் தொடர்ந்தனர். சற்று. நேரத்தால் கதாநாயகன் தன் காதலி வீட்டிற்குப் போய் விட்டானா? என்பதை அறிய ஒருத்தடவை அவறினான். அதே நேரம் தான் சுகமாக வந்து சேர்ந்து விட்டேன் என்பதை தன் வீட்டுப் படலையடிக்கு வந்து சேர்ந்த காதலி அலறி அறி வித்துக் கொண்டான். அவர்களைப் பின்

தொடர்ந்த இருவளம் மெதுவாக ஒன்றுந் தெரி யாதவர்கள் போல தம் அறைக்குள் நுழைந்து நித்திரை கொண்டனர்.

அடுத்தநாட் காலை பேயோட்டுவது சம் பந்தமாக தனக்காரருடன் பேச்சு வார்த்தை ஆரம்பமானது. வெள்ளிக் கிழமை இரவுபேய் ஆட்டி உத்தரவு எடுப்பதற்காக ஆவன செய் யப்பட்டன. வெள்ளிக்கிழமை இரவு குங்பம் வைத்து பத்திரக் கொத்து உருக் கொடுத்து. ஞம்பத்தின் முன்னிலிருந்த தனக்கரராளின் மகளின் கையில் வைத்து உடுக்கு முழங்க! சாம் பிராணிப்புக்கை கமழு, கற்புரம் ஏரிய காவியம் பாடப்பட்டது.

அடேய! என்னைத் தெரியுமாடா என்று ஆடித் தலை விரித்துக் கேட்டாள் அவள்.

“சுடலையிலே சிவனோடு நடனமாடித்
குலமதால் குலமதனை அறுக்குங்காளி
படலைனின்று பின் தொடர்த்தோம் தாயே
உன்னை படுகளத்தில் நாமறிந்தோம் தாயே ஆடு

என்று காவியக் பாடினார் கறுவன்

“உங்கள் குடலைப் பிடிங்கி மாலை குடுமேன்”
உங் சிரசை முறித்து உதிரங்குடிப்பேன்
எட்டுநாளைக்குள் என் வழியில் காலெடுக்கத்து
வைத்த உங்களைப் பாடையில் ஏற்றுவேன்

என்று பேயாடிக் கட்டுக் கூறினான் அவள்

அதுமட்டுமல்ல கட்டுக் கடங்கசதவளாகி கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசினான் காலாலும்தத்தான் கையால் அடித்தாள் ஆனால் இருவரும் மெதுவாக ஆணைப்பிடித்து: காதில் மந்திர மோதுவது போல மெதுவாக “அடியே! பொடிச்சி, பக்டாமணி காட்டாதே எல்லாரங்கியழும் எங்களுக்குத் தெரியும். சுடலையில் அவனைச்சந்தித்தது பேசினதை ஆடினது நடந்தது எல்லாம் நாங்கள் கண்ணால் கண்டு அறிந்திருக்கிறோம். பேசாது இரு! இல்லை உன்னைக் கணச் எடுத்து தனச் செவளியே வர உரிச்சுப்போடுவாம். பேசாது கிட! எனச் சொல்லி வேசவாகா என்று முடித்தார்.

பெட்டிப் பாம்புபோல் பேசாது மயக்க மாகி விட்டான், பெற்றூர் ஆச்சரியப்பட்டு போயினர்: ஆனால் உடுக்கு இசை எழுப்ப, காவியம் பாடுவது போல விரைவில் அவனை முடித்துத் தருவதாக அவளுக்கு உறுதி கூறப் பட்டது.

அடுத்த நாள் அந்தச் சுடலைவயிரவணை இரகசியமாகப் பேட்டி கண்டனர். அவன் தன் காதலுக்கு தனக்காரர் தடையாக இருந்ததால் இந்த நாடகம் ஆடப்படுவதை ஒப்புக் கொண்டான். இவனுடன் பேசியபின் இரகசியமாகத் திட்டம் திட்டம்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது: அதன்பிரக்கரம் அடுத்த அமாவாசையின் போது. நடந்த நிகழ்ச்சிகள் பின்வருமாறு.

இரவு, 10 மணி, சுடலையிலிருந்து அலறங் கேட்டது:

தனக்கார் மகள் அலறிக் கொண்டே ஒடினாள் :
கதாநாயகர்கள் ஈசயில் கோழியுடன் பின்
தொடர்த்தனர்.

இரவு, 11.30 மணி சூடிலையில் ஏற்குறைய
நான்குபேர் போட்ட அலறல் சப்தமொன்று
கேட்டது. தனக்காரர் பயந்து போனார் பூசாரி
மாரின் பாடு போய் விட்டதென்று பதறினார்.

இரவு 12.00 மணி பூசாரிமாரிகுவரும் தனக்
காரரின் மகனும் அவளின் காதலனும் கடப்
படியில் வந்து நின்றனர். திட்டமிட்டபடி
தனக்காரரின் மகளை வெள்ளோயர் தூக்கித்
தோளில் போட்டார்: காதலனை கறுவல் தன்
தோளில் போட்டார் வளவுக்குள் வந்து வாச
விஸமயக்கமாக நடிக்கும் இருங்கரையும் கிடத்
தினர்: தனக்காரரின் வீட்டார்கள் ஒடிவந்து
பார்த்தனர்.

கறுவலு கூறினார்:- ஐயா தனக்காரரே இன்றே இடு
விசயம் சரி ஆனால் பொடியனின் பாடுதான் நம்
பிக்கையில்லை, சுடலைக்கு போன உன் மகள் தலை
விரித்து ஆடிக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு
பிரேகப்புதையவின் மேல் ஒரு பெரும் வெளிச்
சம் தெரிந்தது: அதற்குள் ஒரு பெரிய கறுநை
உருவம் சிரித்துக் கொண்டிருந்தது. நாங்கள்
விடவில்லை. கட்டுக்கட்டி கோழி வெட்டிப்பலி
யிட்டோம். ஒரு பெரும் புயல் காற்று வீசியது
போல பெரிய இரைச் சலுடன் அவ்வுருவம்
மறைந்தது. இவள் மயக்கமாகிவிட்டாள். சில
விநாடிகளுள் ஒரு பெரும் சப்தம் தூஞ்சில்கேட்டது.
வரும் அழியில் இந்தப் பையன் வாயால்

இரத்தம் வழியக் கூட்டுதான். பின்னையை விட்டு விலகிப் போறபோது அந்தச்சாமி, இவணை அடித்துப் போட்டது. இதுயாரோ தெரியாது வந்துபாருங்கள் என்றார்.

தனக்காரர் வந்து பார்த்துப் பதறினார். அய்யோ இவன் . . . சென்னாரல்லவா கடவுளே நானென்ன செய்வேன்! என்று ஊர்ப்பட்ட தெய்வங்களை நேர்ந்து கொண்டார். அதேத்தான் நடந்த விசயம் எங்கும் பரவிற்று பைய விளைபெற்றார்கள் வந்தனர். ஆபத்திலிலை ஆனால் இவரைப் பிடித்த பேயை மெதுவாக அகற்ற வேண்டும். அதுவரை இவர் இங்கே எங்களுடன் இருக்கட்டும் என்று கறுவல் கேட்டுக் கொள்ளார்.

பேயடித்த மகனைப் பார்க்கப் பதைத் தோடி வந்தார் தனக்காரரின் பரம்பரை எதிரி. அவரைத்தொடர்ந்து இரவு இருளையும் பெசுகுட்படுத்தாது குழந்து கொண்டனர் அவரின் இனத்தவர்கள். ஆபத்து, விபத்து வேளைகளில் கோபம்! பகை! குரோதம் இருந்த இடந்தெளியாது பறந்து விடும் என்பதற்குச் சான்றாக அந்த வீட்டில் தெடுநாட்பகைகொண்ட இரு குடும்பங்களும் ஒற்றுமைப்பட்டு தங்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டனர். உயிருக்காபத்திலிலை என்ற நாட்பிக்கையை தம் கதாநாயகர்கள் உறுதி செய்த தின் பேரில் இருசாராகும் மனம்விட்டு பேசியது மட்டுமல்ல வட்டாவில் வெற்றிலை பாக்கு வைத்து வட்டக்களர் போட்டு தமதுயரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

அடுத்தடுத்து எத்தனையோ அமாவாசை கள் வந்தன. தனக்காரரின் மகள் அஸ்ரவில்லை. சுடலையை நோக்கி ஒடுவில்லை. ஏனெனில் அதற்கு அவசியம் இல்லாமலே அவர்களில் திருமணம் விரைவில் நடந்தேறிவிட்டது.

பேய்பிடித்த பெண்ணுக்கு யார்மாப்பிளை விடுவார்? என்று ஏங்கியிருந்த தனக்காரருக்குப் பேய்டித்த பொடியனுக்கு பெண் யார் தருவார்? என்று ஏங்கிய குடும்பத்தினர் சம்மதம் கொடுத்ததில் என்ன வியப்பு இருக்கிறது.

மணமக்கள் இருந்தாராம் இன்னும், நம் கதா நாயகர்கள் உண்மையிலே மந்திரவாதிகள் என்பதை நம்பினார்கள், ஏனெனில் சுடலைக்குத் துணிந்து வந்தவர்கள் சும்மா சப்புத்துப்பான வர்கள் அல்ல என்பது அவர்களின் வாதம்.

மணமகளோ நகை திருட்டுப் போன தென்று நாடகம் ஆடியபோது மண்டை யோட்டைக்கண்டதும், அவள் கொண்டு வைத்த நகை கள் மீண்டும் தான் எடுத்த இடத்தில் இருந்ததும் மந்திரவித்தையினால் என முற்றுக நம்புகிறோன். அதுமட்டுமல்ல இன்று பகலிற் சுடசுடலைப்பக்கம் போக அஞ்சுகிறோன்.

இதுதான் செய்வினை, தமது சொந்தக்காரி யங்களை, இச்சைகளை நிறைவேற்ற தாமாகவே ஆடும் நாடகங்கள், தாமாகவே செய்யும் விளைகள். இச் செய்வினைகளை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கப்பெய்யிசாசு, சுடலை மயானம்

என்பவற்றைத் துணை கொள்கின்றனர் என்றார் கறுவல்:

அப்படியானால் இவனுக்கு எப்படி சுடலீல யில் தனித்துப் போகுமளவு துணிவு ஏற்பட்டது விள்ளு வினாவினார் வெள்ளையர்.

அதுவா படிக்கும் பருவத்தில் ஒழித்த பழக்கம். ஆசிரியரின் அடிக்கும் படிப்பிற்கும் இருந்த பயக் பேயைக் கூட வெல்லும் துணி வாகமாறிவிட்டது. நாள்டைவில் தன் காத வியை நடை நிசியில் அழைத்துச் செல்லும்தெரிய மாக வந்துவிட்ட தென்றார் கறுவல்.

தந்திரக்காண்டம்.

செய்ப்பாட்டுவினை

6

கூலங்கள் கரைந்தோடின். நமக்கானாயகர்கள் பல அநுபவத்திலிருந்தாக நடத்தப்பட்டதால் மனதில் துணிவும் சமயோகித புத்தியும் பெற்றது மாத்திரமால் பிரச்சினைகளை உற்று உணர்ந்து நெருங்கித் தீர்க்கும் வண்மையும் எதனையும் இயலாது என்று தன்னி விடாது ஏற்று ஆராய்ந்து கொண்டே அவதானத்துடன் சிக்கந்துக்கும்ந் தண்மையும் கொண்டு பிரபல்யம் பெற்றனர்.

இப்படியான வேளையில்தான் தமது சொந்தக் கிராமத்திலிருந்து ஐந்து மைல்களுக்கப்பயான உள்ள கிராமத்தே உள்ள ஒரு போடியாரின் வேண்டுகோளை ஒரு பொலிஸ் தலைமைக்காரர் வந்து விண்ணப்பித்தார். மிகவும் சிக்கலான பிரச்சினைதான். அப்போடியாரின் மாயியார் “பஞ்சமி” திதியில் இறந்து விட்டார். பஞ்சமியில் இறந்தவீட்டை எரித்து விடவேண்டும். இன்றேவுள் அதின் பஞ்சமிப் பேய் உறைந்து விடும். யாரையும் வாழவிடாது, குடியிருப்போரைக் கொண்றுவிடும் என்பது ஜுதீகம். அதன் படி அவ்வீட்டில் இருந்து போடியார் தனது குடும்பத்துடன் குடியெழும்பிவேறு வீட்டிற்குப்

போய் விட்டார்: வீடோ போடியாருக்கு மிகவும் ராசி-வாசியான வீடு. அவ்வீட்டிற்கு வந்த பிறகுதான் வாசலில் நாலைந்து பட்டறையும் பட்டியில் மாடுகண்றும் பெருக வாழுமுடிந்தது என்பது அவரின் துணிவு. தன்னுல் முடிந்தவரை அவ்வீட்டிலிருந்து இந்த பஞ்சமிப் பேயை விரட்ட அவர் முழுமுயற்சியும், பழுவான செலவும் செய்து பார்த்தார். ஆனால் பேயின் நடமாட்டம் குறையவே இல்லை, கருக்கலானதும் தானுகவே வீட்டில் விளக்கெரியும், கிணற்றில் தண்ணீர் அள்ளும் சப்தம் கேட்கும் வீட்டுக் கதவுகள் திறக்கும் சப்தமும் மனிதர் நடமாடும் அரவழும், கேட்கும். ஆனால் ஏவராவது காதி ஒன் இந்தப் பஞ்சமிப் பேயின் சேட்டையைக் கேட்டுப் பயந்தார்களே தவிர துணிந்து எதையாவது கண்ணினாற் கண்டிலர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நம் கதூநாயகர்கள் அமர்த்தப்பட்டனர். அப்படித் துசந்துவதானால் ஐந்து தங்கப்பவுனும் ஆறு அவண நெல்லும் ஐந்து எடுமைகளும் தருவதாக போடியார் மனமுறந்து கூறினார்,

இரவு வேளையில் பஞ்சமிப் பேயுடன் கைகலக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதைப் நடந்தாலோ யாரும் துணிக்கு வரமாட்டார்கள். உயிரைப் பயணமாக வைத்து ஆடவேண்டிய ஆட்டம். இந்த இக்கட்டான் நிலையில் இருவரும் அந்த வீட்டில் மாலையானதும் குடிபுகுந்து ஒரு புறத்தில் ஒதுங்கிக் கொண்டனர். கையில் உடுக்கை வெள்ளிப் பூணிட்ட கருங்காலிய் பொல், செய்து கழித்துப் பேயோட்டுவதற்கான

கோழிச் சேவலாதியன் அடங்கியுள்ள இருகற் பன் உமல் சகிதமாக அவனீடில் குடியேறிய அவர்கள் ஒரு ஒதுக்குப் புறமாகப் பதுங்கிக் கொண்டிருந்தனர். நேரங் போகப் போக அவர்களுக்குப் பயம் அதிகரித்தது. ஆனால் எந்தவித மான அசம்பாவிதங்களும் நடை பெறவில்லை. விளக்கெளியவுமில்லை. கதவு திறக்கவுமிகில்லை. ஆதலால் மெதுவாக சுவரில் தலை வைத்தவாறு சாய்ந்து படுத்துச் சற்று நேரத்தால் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. விளக்கெளிந்தது. கிணற்றயில், குசினியில் ஆள்நடமாட்டச் சப்தம் கேட்டது. கறுவல் வெள்ளையரைப் பார்த்தார். இருவரும் பயத்தால் நடுங்கினர். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்துக்கு வந்தவர்கள்போல் பீதியுடன் அசையாது பேச்சு மூச்சின்றியிருந்தனர்.

சற்றுநேரத்தால் ஓர் உருவம் அவர்கள் இருக்கும் அறைப்பக்கம் வந்தது. வாயில்சுருட்டு. கால்கள் பூமியின்பட்டுக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பொருளைக் கையிலெடுத்து குசினிக்குள் புதுந்தது. அங்கே இருவர் பேசும் சப்தம் கேட்டது. கறுவலுக்கு சிசயம் புரிந்து விட்டது. பயந் தெளிந்துவிட்டது. பயத்துடன் கழியலேன்டிய இரவு பஞ்சமிப் பேய்களுடன் மதுவுண்டு கோழி யிறைச்சிக் கறியுண்டு பாடியாடி மகிழ்ந்ததுடன் ஏந்தோசமாகக் கழிந்தது.

அடுத்தநாள் தொடக்கம். வீட்டில் பஞ்சமிப் பேயில்லை. அதுதான் தனது வசிப்பிடத் தை மாற்றிக் கொண்டுவிட்டதே; கதசநாயகர் களின் புகழ் எட்டுத்திக்குக் கிடிற்று. ஏன் தெரி

ஷமா? பஞ்சமிப் பேய்களை வீரர்கள் அல்லவா அவர்கள். போடியாரின் ஒப்பந்தப்படி பரிசுப் பொருட்களும் தாராளமாகக் கிடைத்தது

நடந்த தென்ன தெரியுமா? பஞ்சமியில் யாரும் மரணித்தலிட்டில் பஞ்சமிப் பேய் குடி புகும் என்ற மூடநம்பிக்கையை சாதகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்த, நடுவிலான் எனும்கள்வனும் அவள்துணைவன் நல்லானும் அவ் வீட்டில் தம் இரவுத் தங்கலை வைத்துக் கொண்டனர். அவர்களின் நடமாட்டத்தைப் பேயின் நடமாட்டமாக நம்பிக்கொண்ட ஊரவர்களின் பயமும், அமைதியும் அவர்களுக்குச் சுதந்தர மான நடமாட்டத்தைக் கொடுத்தது.

சம்பவம் நடந்த தினத்தன்று அங்கே கண்ட உகுவத்தின் காலடி பூமியில் பட்டதால் இது மனிதன் என இருவரும் துணிந்து மெது வாகக் குசினிப் பக்கம் சென்றனர். அங்கு தமக்கு பழக்கமான இரு திருடரீகளும் உணவு சமைப்பதைக் கண்டு மெதுவாக அவர்களைப் பயமுறுத்தி தம்மை வெளிப் படுத்திக் கொண்டனர்.

அன்றிரவு அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அடுத்த நாட் தொடக்கம் வேறி டி பார்த்து கன்வர்கள் ஒதுங்கிக்கொண்டனர். பேரும் புகழும், நால் சதாநாயகர்களுக்குக் கிடைத்தது மாத்திரமல்ல, பஞ்சமிப் பேயைப் பற்றிய மூடநம்பிக்கையும் அதை ஒட்டிவிடலாம்

என்ற மூடநம்பிக்கையும் உறுதிப்படுத்தப்பட்ட
தாயிற்று.

பேயைக் கண்ணால் கண்டோம் என்று மார்
தட்டி வீராப்புப் பேசும் இருவருக் எதைக் கண்
டோ மென்று தமக்குள் மாத்திரம் பேசும் போது
பேயை அல்ல, பேய் மனங் கொண்ட பேய் மக்
களின் மூடநம்பிக்கையையும் அதைத் துணை
கொண்டு தம் காரியங்களைச் சாதித்துக் கொள்
ஞும் வீரர்களையும் கண்டோ மென்று கூறுது
வேறு ஏதும் கூறுவார்களா?

விவேக காண்டம்

“உடற்கறை யோரத்தில் கள்ளிமரத்துண்
துவாரமிட்டு பச்சை ஒன்றினில் சூனியம் செய்து
அடக்கம் செய்து இருக்கிறது. அந்த ஒன்றேன்
அழுக அழுக என்குடலும் அழுகும்” இந்த எண்
ணத்துடன் தான். அந்த நேர்யாளி வருந்திக்
சொன்னிடுந்தான். இரவின் பயங்கரக்கணவுகள்.
உண்ட உணவு வாந்தியாக அல்லது வயிற்றுப்
போக்காக வெளியேறும் எனவே சாப்பிடவே
அஞ்சினான்.

நம் கதாநாயகர்கள் அவனைப் போய்ப்
பார்த்தபோது. கழுத்திலும், இடுப்பிலும் கைப்
புச்ததிலும், மஞ்சள்கயிறும், அட்சரக்கூடுமாகது
தான் காட்சி யளித்தான். வயிறு மேம்போல
உப்பியிருந்தது. உடம்பு மஞ்சள் அரைத்துப்
பூசியது போல வெளிறியிருந்தது.

வீட்டில் இருந்த பொருளெல்லாம் விற்று
மாந்திரீகங் பார்த்தாய் விட்டது என்பதை
வெறும் வீரும் அட்சரக் கூடு நிறைந்த அவனு
டம்பும் பறை சாத்றின. ஏமாற்றமே அதன்
பயன் என்பதை அவன் மனைவியின் வாழ்ய முகம்
எடுத்துக் காட்டியது.

அன்றிரவு குறிபார்ப்பதற்கான ஆயத்தம் செய்யப்பட்டது. பூவரசம் தடியால் செய்த சிறு வீல்வில் பாக்கு வெட்டியை கொழுவி இரு கைகளாலும் பிடித்து. புகையும் சாம்பிராணிச் சட்டியின் முன்னால் இருந்து குறிபார்க்கத் தொடங்கினார் கறுவல். அவருக்கு முன்னால் நோயாளி, நோயாளிக்குப் பின்னால் அவனின் உற்றவர்கள் வெள்ளையர். இடையில் இருந்து கொண்டு நிவேதனக் காரியங்களைக் கண்ணித்துக் கொண்டு வந்தார்.

குறிசொல்வது என்பது ஏறக்குறைய நோயாளியின் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்வதே யானும், ஆனால் அப்படித் தெரிந்து கொள்ளக் கூறும் விசயங்கள் மறை வினாக்களாக இருக்கும். இதோ தந்திரந்தான் அஞ்சனம் பார்ப்பதிலும் கையாளப் படுகிறது. ஒற்றை இரட்டை பிடிப்பது பேரல் விசயங்களைக் கிரகித்து மானதக்காட்சிகளை ஒரு வித மயக்கநிலையில் பிறப்பித்து உண்மையின் எல்லையை அடையமுடிகிறது. இவ்விட வசியப்படும் தன்மையுள்ளோருக்கு இது கைகளுவதும் மற்ற ஜூர்க்கு முடியாதிருப்பதும் இது பற்றியே என்க.

குறிப்பார்த்தலில் இத்தந்திரம் கையாளப்பட்டு நோயாளியின் மனதிலுள்ள கருத்து அறியப்படுகிறது. அதன் பின்னர் அக்கருத்தின் கருவின் அழிக்கக் கூடிய பேயோட்டுதல் செய்து கழிந்தல், ஏவி விடுதல், சூனியமெடுத்தல், காய் வெட்டல், என்பலை மூலம் அழிக்கிறார்கள். எனவேதான் நம் கதாநாயகர்களும் ஆரம்பத்தில்

குறிபார்த்தார்கள். இதன் பேருக காணித் தக
ராறு சம்பந்தப்பட்ட தன் எதிரிழுவன் கள்ளி
மரத்தில் ஒன்றை செய்கை செய்து வைத்திருக்
கிறோன் என்ற எண்ணத்தையும், அதனை இரவில்
காணும் கனவுகளால் உணர முடிகிறது என்
பணத்தையும், அவன் வாயிலிருந்து எடுத்து தாம்
கண்டுபிடித்துக் கூறியது போல் மாற்றி
அழைத்து உறுதிப்படுத்திக் கொண்டனார்.

இதற்காக அவர்கள் ஒரு கள்ளிமரத்தில்
பொந்து உண்டாக்கி ஒன்றை செய்கை யொன்
றைத் தயாரித்து பின்பு கள்ளிப்பட்டையால்
முடிவைத்தனர். ஒரு வாரகாலத்தின் பின்னர்
குனிய மெடுக்கவேண்டிய காரியங்கள் ஆரம்ப
மாயின.

காட்டின் நடுவில் மடைவைத்து மந்திர
உச்சாடனம் நடைபெற்றது, வெள்ளையர் உரு
வேறி ஆடத் தொடங்கினார். பின்னர் ஒடுத்
தொடங்கினார். கறுவல், நோயாளி, இன்னும்
கிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். ஈற்றில்
ஒரு கள்ளிமரத்தைச் சுற்றிச் சுற்றி ஆடி நிலத்
தில் வீழ்ந்தார். கறுவல் கோழி அறுத்து, காய்
வெட்டி கோடிட்டு கள்ளிமரத்தை அண்மி, அங்கிருந்த குனியத்தை எடுத்து எரியும் பந்தத்து
விட்டு எரித்தார். அதன் பின்னர் நடந்ததைக்
கூறவேண்டியதில்லை. வாந்தி காந்தியாகி வயிற்
றப் போக்கு நீங்கியது. உடலில் இருந்த மஞ்சள்
யிறும், அட்சரங்களும் அகன்றன.

நம் கதாநாயகர்களின் சில மந்திரக்காட்ட
கிள்ளி இவை, அவர்கள் புரிந்த காட்சிகள் பல:

அவற்றுள் இங்கு கூறப்பட்டவைகளை தெரிவு செய்தனரோக்கம், மனிதன் எவ்வாறு தன் இச் சொல்லைத் தீர்த்துக்கொள்ளப் பீசாசின்புத்திரர் களாகின்றார்கள் என்பதை எடுத்து காட்டு தற்கே.

எத்தனையோ பேருக்கு மந்திரம் செய்த அவர்களும் ஈற்றில் இறந்து போனார்கள். அவர்கள் தம்முடன் உறவாடிய தம்முமைப் போன்ற மனிதர்களின் பெலயீனத்தைத் தமக்குச் சாதக மாக்கி உல்லாசமாகச் சிவித்து வந்தார்கள் அதே தருணம் உண்மையை மறைக்கவும், அதனை மற்றவர் ஆராய்ந்து அறியாதிருக்கவும் தாக் ஷிசாசின் புத்திரர்களானார்கள். அஃது போல பிசாசின் புத்திரர்களாக மற்றவர்களையும் வழி நடத்தினார்கள்.

அவர்களுடைய அந்திய காலத்தில், உண்மையை உலகுக் கணர்த்தி வேறு விதமாகச் சிவித்திருக்கலாம்' என்ற முடிவுக்கு வரத்தக்க தாக அந்தப் பிசாசின் புத்திரர்களின் மனச் சாட்சி மாய்த்து கொண்டிருந்ததை அவர்களின் இந்த ஜெளிப்படுத்தல் மூலமாக காணக்கூடிய தாக இருக்கிறது.

துலாம்பரக் காண்டம்.

கடந்த அதிகாரங்களில் மாந்திரீகத் தின், பேய்பிசாசின், செய்வினை, சூனியமா சியவற்றின் மூல தத்துவங்கள் எவை என் பகுத எடுத்துக்கூறினாலோம். அவற்றின்விமர் சனமாக மாத்திரமல்ல, அவற்றை ஆரா யும் அதிகாரமாகவும் இதனை எடுத்துக் கொள்வோம்.

ஆதிகாலந்தொட்டே பேய், பிசாசு, என்ற கருத்துப்பட்ட ‘அசுத்தாவி’ என்ற ஒரு சொல் வழங்கிவருகிறது, அசுத்தாவி எனப்படும் போது அது ஒரு உருவிலியா கவே இருக்கிறது. அவ்வாவி ஒருவனுடைய உள்ளத்தில் புகுந்து அவனுடைய உடலை இயற்கைக்கு மாற்ற ஆட்சி செய்யும் போது அதன் உருவத்தைக் காண்கி ரேரும். அதன் பேரூக அவன் உடலின் வாட்டத்தையும், சேட்டைகளையும், அத ஞால் விணையும் பேய்களையும் மனமாற்றத் தையும் பிசாசின் விணைகளாகக் கொள்கின்றன.

க்ரேம். அப்படியானால் பேய். பிசாசு என் னும் அசுத்தாவி உலகில் நிலவுவது உண்மையென்று கூறலாந்தானே!

அதுதான் இல்லை. அசுத்தாவி ஒருவித மாறுபட்ட, உள்ளத்திலிருந்து ஒழுங்கில் வாமல் எழுப்பப்பட்ட மூடதம்பிக்கை கலந்த ஒருவிதமன எழுச்சியாகும். பயந்த சுபாவமும்; தெய்வ விசுவாசமற்றதும், தன்னம்பிக்கையற்றதுமான உள்ளத்தில் உண்டாகும் கற்பனைகளால் ஏற்படும் உருவகமே அதுவாகும்.

அப்படியானால் “நான் பேயைக்கண் டேன். சப்தத்தைக்கேட்டேன்” என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்களா? அவர்கள் சொல்வது உண்மைசான். ஆனால் அவர்கள் காண்பது கேட்பதெல் வாம் தம்மால் கற்பிக்கப்பட்ட போலித் தோற்றங்களே. அவநம்பிக்கையுள் அமிழ் ந்துள்ள அவர்கள் தமது திடமற்றமன தில் ஒழுங்கற்ற எண்ணங்களுக்கு உருவகம் கொடுக்கிறார்கள். தம்மனதிற்கே வசியப்பட்டுள்ள அவர்களுடைய கற்பனையில் எழுந்த உருவங்கள் உயிர்பெறுகின்றன. எனவே அசுத்தாவி என்பது சிரற்று சிந்தனையிலே சிருட்டிக்கப்பட்ட மாயத் தோற்றுமாகும்.

அப்படியானால் நோய் வாய்ப்படுவ தேன் என்பது ஒருவினா! அதற்கு ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு தடவை துரத்தி வந்த நாய்க்குத் தப்புவதற்காக நான் 6 அடி உயரமுடைய முட்கம்பி வேலியை ஓரேபாய்ச்சவில் தாண்டினேன். எப்படித் தாண்டினேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 3 அடி உயரமுடைய ஒரு சிறு மேசையைக்கூட தாண்டவலுவில்லாத நான் அதைத் தாண்டத் தக்க சக்தியைப் பெற்ற தெப்படி? ஆபத்து நெருங்கும்போது என் மனம் திடம் பெறுகிறது. அதனால் உடலில் இரத்தச் சுற்றுடைம் தீவிரம் பெறுகிறது. தசைநரார்கள் வலுப்பெறுகிறது. உந்தி எழும் சக்தியைத் தற்பாதுகாப்பு உணர்ச்சிக்குரிய முனைப்பகுதியும், நரம்பு மண்டலமும் ஏற்படுத்துகின்றன. முடியாத கருமம் இனிது முடிகிறது.

இது போல்தான் பிசாசு, சூனியம் பற்றிய பீதி மனதில் இடம் பிடித்தவுடனே இரத்தச் சுற்றுடைம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. உடலின் உள்ளறுப்புகளின் தொழில்கள் மிக மெதுவாக அல்லது மிக வேகமாக இயங்குகின்றன. இவ்வியக்கத்தினால் முக்கியமான சுவாசவியக்கம், சமிபாட்டு இயக்கம், குரு

திச்சுற்றியக்கம், உணர்ச்சியியக்கம், கழிவு இயக்கம் ஆகிய தொகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இப்பாதிப்பினால் பலவகை நோய்கள் உண்டாகின்றன.

இந்நோய்கள் எவ்வித மருந்தினாலும் கூகப்படுத்தப்பட.. முடியாதிருப்பதற்குக் காரணம்; நோயாளியின் மன நிலையினால் பிறழ்வபட்ட உறுப்புகளின் தசை நார்த் தொகுதியானது இம்மருந்தினை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது பட்டுமல்ல, மருந்துகள் உறுப்புகளைச் சீர் செய்யினும் உள்ளம் அந்த நோய் இன்னுமிருக்கிறதென்று நம்புவதாலுமாகும்.

“மந்திரம் கால் மதிமுக்கால்” என்பது பழமொழி அஞ்சினவன்கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய் என்பதும் ஒரு பழமொழி இவற்றினுடாக நாங்கள் எத்தனை யோ உண்மைகளை அறியலாம். மறைமொழி மாந்தரின் நிறைமொழியே மந்தரமென்பார் வன்னுவர். இங்கே மந்திரம் என்பது தக்கோர் சொல் என்று பொருள் தருகிறது.

கையின் விரைவும் அதிவேக மெய்யின் அசைவும் கொண்ட வித்தைக்காரர்கள் தமது துணைவனின் உதவியுடன் ஐால் வித்தைகள் நாம்கண்டிருக்கிறோம்: இதனை

உணராத நாம் இவையெல்லாம் “குறளி” என்னும் பேயின் காரியங்கள் என்கிறோம். இன்னும் மெஸ்மரிசம் ஹிப்னட்டிசம் எனும் ஆழ்துயில் அறிதுயில் நிலைக்குட்ப தூதப்பட்ட பின் வித்தைக்காரர்செய்யும் காரியங்கள் விசித்திரமாகத் தோன்றுவது ஜெயும்கண்கட்டிவித்தையைபேயின் உதவியுடன் செய்யும் மாயக்காட்சி என்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

எத்தனையோ நேரம் மருந்து நுட்பங்களையும் வானவியல் தத்துவங்களையும் அறிந்த நம் முதாதையோர் நோய்களை உண்டாக்கும் சிறிய நுண்கிருமிகளையும் பற்றி நன்கறிந்திருந்தனர். ஆனால் அந்த நுண்கிருமிகளை பிறருக்கு காட்ட வோ அந்த நுண்கிருமிகளையும் பற்றிக்கூறவோ அதனின் பயங்கரமான நஞ்சினால் நோய்கள் உண்டாகின்றன என விளக்கவோ அவர்களால் முடியவில்லை.

அல்லது சாத்தியமாக இருக்கவில்லை இதனால் தீமை செய்யும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும், பைரசுகளையும் கற்றீரியாக்களையும், அவர்கள் பேய், பிசாசு, என அழைத்தனர். நோய்கள் இவற்றின் சேர்க்கையால், பார்வையால், தொடர்

பால் உண்டாகின்றன என்று அவர்கள் கூறினார்கள். இக்கூற்றில் உள்ள நம்பிக்கை 'பேய்கள்' நோய்களை உண்டாக்கும் எனும் மூடநம்பிக்கையை முழு உலகிலும் பரப்பிற்று. இஃது மட்டுமல்ல ஆண்டவரின் கட்டுப்பாடு, ஒழுங்குக்கு அடங்கி நடக்கமுடியாத மக்கள் தமது உடலின் இச்சைகளைத் தீர்க்க, தாம் வாழும் கழுதாயத்தின் மூன் இத்தீயகாரியங்களைச் செய்ய; பேய், பிசாசு, என்ற மூடநம்பிக்கையின் நிழலில் ஒதுங்கினர்.

இப்படிப் பட்டவர்கள் கடவுளின் புத்திரர்களாக இராமல் பிசாசின் புத்திரர்களானார்கள். இப்பிசாசின் புத்திரர்கள் தமது உலக இச்சைகளைத் தீர்க்க, புத்தி, சமயோசித தந்திரம், இருள், தனிமை, இரகசியம், என்பவற்றேடு உடலில் புல னுணர்வுகளைத் தாக்கி ஆவேசமுண்டாக்கும் கலைகளை உபயோகித்து உலகிலுள்ள கடவுளின் ஏனைய பிள்ளைகளையும் தம்வழிக் கிழுப்பதல்லாது பிசாசின் புத்திரர்களாயும் ஆக்கிவிடுகிறார்கள்.

சாம்பிராணித் தூபப் புகையின் மணமும், கர்ப்பூர வெளிச்சத்தின் ஓளியும், அதன் மணமும், பூக்கள் மஞ்சள் என்

பவற்றின் சுகந்தமும், பத்திரக் கொத்து எனப்படும் வேம்பின் இலையின் கருக்கு களினுள் தடவும் இதமும், அத்துடன் உடுக்கின் தாளமும், யணியின் ஓசையும் இவற்றினேடு.-

தந்தன தலைதன தந்தன தனங்கு
தந்தன தலைதன தந்தனங்கு

எனும் கள்ளல் ஓசையுடன் பாடப் படும் காலியங்களும், ஓம் என உறுக்கி, ஐயும் கிலியும் என அரவணத்து, இடைக்கிடை உறுத்திவிரைந்து, ஈற்றில் ஒழிய வேகவாக என தேற்றத்துடன் கூறும் மந்திரத்தின் கருத்தறியாச் சொற்றெடுத்து களின் ஓலிக் கூட்டமும், கேட்போர் மனதில் ஒரு கிளை கிளைப்பை மூட்டும், நரம்புகளில் ஒரு நடுக் கத்தை ஏற்படுத்தும் தசைநார்த் தொகு தியில் பத்தடத்தை ஏற்படுத்தும் ஈற்றில் உதிர ஒட்டமதிகரித்து உடலில் ஒரு உத் வேகத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்து கின்றது. இந்த நிலையைச் சாமி வந்து விட்டது என்கின்றோம்.

இந்த ஆவேசநிலையில் உடலில் பல சக்திகள் உருவாகின்றன. மனோநீலையில் மாற்றம் ஏற்படுகிறது. உடலில் எதை

யும் தாங்கும் அல்லது செம்யும் வல்லமை உண்டாகிறது. தீப்பாய்பவர் களுக்கு ஏற்படும் ஆவேசமும் இப்படிப்பட்டதோம், இவ்ஆவேசம் பக்தியாலோ அல்லது பேய்களின் பிரவேசத்தாலோ ஏற்படுவதல்ல மாறுபட்ட மனோநிலையை உண்டாக்கும் சந்தர்ப்பத்தினால் ஏற்படுகிறது. அச்சந்தர்ப்பத்தினால் ஏற்படும் மனோவெழுச்சி உடலை அதற்கேற்ப பக்குவப்படுத்திறது.

பேய்பிடித்தாடும் 45 நபர்களை இட்ட விபரங்களை நான் சேர்த்தேன். என்ன ஆச்சரியம் அவர்களில் 34பேர் தாரமிழந்தவர்கள். ஏனைய 11பேரும் இயறகையிலே ஆண்மைக் குணம் நிறைந்த பெண்கள். இதிலிருந்து ஒரு காரியம் தெளிவாகிறது. தடைப்பட்ட பாலியல் உணர்வு அல்லது பூரண நிறைவு பெறுத பாலு ணர்வின் தாக்கத்தால் ஆட்டப்பட்டவர்களுக்கு இவ் ஆவேசம் விரைவில் உண்டாகிறது. பேய்வந்து சாமியலையேறும் போது இந்திரியம் கழிவதுண்டு எனச் சில மாந்திரிகர்கள் கூற நான் கேட்டதுண்டு, இதிலிருந்து இவ்விசயம் தெளிவாகத் தக்க தரவுண்டு, பொதுவாக பாலியல் சிக்கல் கள்தாம் இவ்விதபேய் பிசாசுபற்றி மூட நம்பிக்கையை ஏற்படுத்து வதற்குக்காரண

மாக இருக்கிறது. அச்சிக்கல்கள் இந்த
ஸ்டாட்டம்பிக்கையை நம்பாதபோது, பெத்
தியம் போன்ற சிக்கல்லை ஏற்படுகின்றன

எந்தவொரு மாந்திரீகச் செயலும்
தக்க துணைவனின் உதவியின்றி செயற்ப
டுவதில்லை. இத்துணைவர்கள் இருவிதப்
படுவரார்கள். ஒன்று மாந்திரீகனுடன்
இதே தொழிலாக இணைந்து திரிபவர்கள்
இரண்டாவது ஆங்காங்கு மாந்திரீகனால்
நம்பிக்கையின்பேரில் அர்த்தப்படுவோர்.
இவ்வகுப்பினரில் பெண்கள் தாம் அதிக
மடங்குவர். இப்பெண்களால் மாந்திரீகத்
தில் முக்கால் பங்கான தந்திரம் தடை
யின்றி நிறைவேற்றப்படுகிறது.

ஒருதடவை செய்னினை எடுப்பதற்
காக ஒரு ஓப்பந்தச் செய்து கொண்ட
ஒரு மந்திரவாதி தனது கையாளான ஒரு
பெண்ணைக்கொட்டு செய்வினையாக ஒரு
கருவாடு ஒரு தேவிக்காய், கறுப்பு,
நால், பூ, பாக்கு, வெற்றிலை, ஒரு கல்,
அச்சடித்த தகடு இவற்றை ஒரு பொதி
யாகக்கூட்டி வைப்பித்தார். ஆக்திரத்தில்
அவள் கொண்டுபோய் ஒழித்த இடம்
தவறிவிட்டது. இதனால் சூனியம் எடுக்
கச் சென்ற மந்திரவாதி வெறுங்கையோடு

திரும்பிவந்தார். ஆனால் சமயோசித புத் தியுள்ள அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். பின்னர் எழுந்து, தான் அதை எடுத்ததாகவும் ஆனால் ரோமமடர்ந்து நீண்டதொருகை அதனைப்பறித்து அவரைத் தள்ளிவிட்டதாகவும் கதை அளந்து நம்பவைத்தார்.

இன்னும் சில மந்திரவாதிகள் இரசாயனப் பொருட்களின் உதவியுடனும், மயக்கமருந்தின் உதவியுடனும் இன்னும் சில நவீன இயந்திர, அல்லது காந்த இயக்கக் கருவிகளுடனும்தமது மாந்திரீகத்தை உறுதிப்படுத்தி மற்றவர்களை நம்பவைப் பதுண்டு.

விபூதியுடன் மயக்க மருந்துகளை கலந்து முகத்தில் வீசியும் வாயுள் போட்டும் நோயாளிகளை மயக்கித்தம் காரியம் களைச் சாதிப்பதும் உண்டு.

கிராமப்புறங்களில் இன்றும் சிரங்குதாங்குப் பக்கத்தில் இரும்புஆணி, அல்லது சிறு திறப்புகளைக்கட்டிவிடுவார்கள். பிள்ளைகளுக்கு வேறு இடத்திலிருந்துதாய்ப் பால் பெற்றுவருவதானால் பாத்திரங்களுக்கு மேல் மூடியில் இரும்புத்துண்டு

கரித்துண்டு கொண்டு செல்வார்கள். சிறு பிள்ளைகளை இரவில் எங்கேனும் கொண்டு செல்வதானால் பிள்ளையின் கண்ணத்தினை எச்சில் படுத்திவிடுவார்கள் சிறுபிள்ளைகளை தூங்கவைக்கும் இடத்தில் இருப்புத் துண்டு போட்டுவைப்பார்கள். இவையெல்லாம் பேய் பிசாக ஆதியவற்றிலி ருந்து காப்பாற்ற என்று கூறுவார்கள்.

உண்மை அதுவல்ல! சிறு கிருமிகளிலிருந்து பிள்ளையைக் காப்பாற்ற இந்த நடவடிக்கைகளைச் செய்கிறார்கள். ஆனால் சிறநோய்க்கிருமிகளைப் பற்றிக் கூறினால் யார் நம்புவார்கள்! பேயென்றால் நம்புவார்கள்! பயப்படுவார்கள்!! யார் குத்தியும் அரிசானால் சரின்பது போல மக்களை நோயிலிருந்து காப்பாற்ற முன்னேர் எடுத்த முயற்சிமுட நம்பிக்கையாக முதுகை பெற்றுவிட்டது. கிணற்றை எட்டிப் பார்க்காதே! அங்கு பாதாள வைரவன் (ஆகர்ஷண சக்தி) இருக்கிறது. உண்ணை உள்ளே இழுத்தெடுத்துவிடும். இரவில் போகாதே அங்கு பேய், (விஷஜந்துள்ள) சுடலைக்குப் போகாதே அங்கேயுள்ள சுடலை வைரலான் (மனப்பிராந்தி) அடித்துவிடும். என்பது போன்ற பயமுறுத்துதல்களால் அச்சுறுத்தப்பட்ட இளம் பிராயத்தினர் நாளடைவில் உண்மையை உணரவோ

உணர்ந்தும் அதனைக் கைக்கொள்ளவோ
தயங்குவின்றனர்.

இதனால் “பாரதியா” கூறியது
போன்று அஞ்சி அஞ்சிச் சாகும் ஒரு சமுதா
யம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இவர்கள் இருவில் கைவிளக்கிருந்தும்
இடறிவிழுபவர்களாக இருக்கிறார்கள்.

இங்கு நான் ஒரு மனிதனை, முட
நம்பிக்கையின் கையில் ஒப்புக்கொடுத்து
பிசாசின் புத்திரனாக்குவது மனித சமுதா
யமே அன்றி வேறவில்லை என்பதையும் பிசாச
பேய், குனியமாதியன் ஒரு மனப்பிராந்தி
யின்; கற்பனை என்பதையும் எடுத்துக்
ஊட்டியுள்ளேன்.

பேயா? பிசாசா? என்ற எனது
அடுத்து வெளிவரும் நூலில் இதுபற்றி
தெளிவாகப் பல புள்ளிவிபரங்கள், ஆகா
ரம், சாட்சியங்களுடன் தெளிவாக விளக்
கியுள்ளேன்.

இத்துடன் நிறுத்தி மீண்டும் “என்
னுரை” எனப்படும் முன்னுரையை வாசிக்
கும்படி கேட்டுக்கொண்டு இந்நூலை இத்
துடன் முடிக்கிறேன்,

வணக்கம்

அட்டைப்படத்தைப்பற்றி....

பேய் பற்றிய இந்த நூலுக்கு கவர்ச்சியான அட்டை போடலாமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால்...

உருவமில்லாத பேய்க்கு எப்படி உருவந்திடுவது? கற்பணையில் தீட்டினாலும், அது பேயுண்டு என்பதை ரூசப்படுத்துவதாகுமே. ஆதலாலதனை விட்டுக்கருத்து மிகக் இவ்வட்டைப்படத்தைத் தயாரித்தோம்.

இரு நிலமான தடிப்புக் கோடுகளில்; இடது பக்கச் சுவள்ளது உறுதியான உள்ளத்தையும், மறுபக்கமுன் எது பிறழ்வுபடும் உள்ளத்தையும் காட்டுகிறது. இப்படிப்பட்ட உள்ளத்தில் பயம் தனது நிழலைப் பரப்பும் போது போலி விகார ரூபங்களும், என்னாங்களுமுன் பாகின்றன என்பதை இரு கோடுகளுக்கிடையே உள்ள உருவ விகாரச்சித்திரங்கள் மூன்றும் சித்திரிக்கின்றன. இவற்றை உலகத்தின் பரம்பரை, நம்பிக்கை, ஜூதிகம், மாறுபடின் போலிச் சிருட்டிப்பு, என்பன போன்ற கருவிகள் பேய் என்பதை நம்புமளவிற்கு மனிதனை நெருக்குகின்றது என்பதை குத்துக் கோடுகள் காட்டுகின்றன.

ஆனால்: இவையாவும் தொடர்பற்றவை என்பதை கோடுகளின் தொடர்பின்மை எடுத்து காட்டுகிறது.

இவ்வேணையில் தெய்வவிசுவாசம், உண்மையைக் கண்டறியும்பகுத்தறிவு, மனைதிடம் என்னும் மூன்று முக்கிய ஒன்றங்களும் பேய் பிசாஸபற்றிய முடநம்பிக்கையைப் போக்கு மென்பதை மூன்று நட்சத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இப்போது அட்டையைத் தலை கீழாகப் பாருங்கள், கோழிச்சேவல், கிளி, தாரங்கின் தலையற்ற உருவங்கள் நெரியும். இவ்வாறு தான் பேய் பிசாஸ என்பதிலும் மறுபடின் அவநாயபிக்கை, ஞானத்தனம், தந்திரம், என்பவைகளும் ஆராயும் போது வெளிவரும். இக்கருத்துப் படத்தில் கவர்ச்சி எதற்கு?

—பதிப்பகத்தாரி—



பேய்



முகமண் உரைகள்

- * திடு கற்பதற்கு மாத்திரமன்ற வாழ்க்கையில் மூட நம்பிக்கை கணித தகர்ப்பதற்கு உதவும் பெரியதொரு துணை தூலும் கூட — T.A.K
- * பேய் பேய் என்று - பயம்படும் பயந்தாங் கொள்ளிகளுக்கு இப்புத்தகம் ஒரு பேய். — V.R.
- * நான் சொல்லப்பயம்பட்டதை, அதாவது; பேயில்லை என்பதை இவர் துணிவாகச் சொல்லியிட்டார். — M.K.
- * தேவனின் புத்திரர்கள் பிசாசின் புத்திரர்களாகின்றார்கள் என்று முடிவு கட்டும் ஆசிரியராப் போற்றுவிரேன் — Rev.T

கிடைக்குமிடம்:

விறைய வெட்சு மி
புத்தகசாலை.

248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழுங்பு—6, தொலைபேசி: 88930.

ரூ. 1.90.



ஜீவா பதிப்பகம்

பிரதான பாதை, தேற்றுத்தீவு,
கணவாட்சியம் (குழி) இலங்கை